



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,922 — FRIDAY, APRIL 27, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	577
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	586
North-Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	586
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of applications for Licences to Ply Omnibuses or Hiring Car Services, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 7 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance, No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I, hereby direct each Government Agent mentioned in column 1 of the Schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule

Colombo, April 9, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

Column 1	The land shown as—	Column 2
F 3543/LH 203—The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30, 33, 34, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 and 60 in preliminary plan A 1,630	
J 63/LD 3375—The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 1,281	
J 404/LH 559—The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 12, 14, 15, 16, 20, 22, 23, 25 and 26 in preliminary plan A 2,523	
J 942/LD 3928—The Government Agent, Kandy District	Lots 1 and 2 in preliminary plan A 1,507	
J 1488/LH 446—The Government Agent, Kalutara District	Lots 2, 3, 5 and 6 in preliminary plan A 2,084 and lots 1 and 2 in preliminary plan A 2,085	

577—J. N. B 54493—801 (4/56)

E 1

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 8 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Pathaodinunay* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, April 21, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column 1	The land shown as—	Column 2
J.58-LA. 30&9—The Government Agent, Puttalam District	Lot 1 in preliminary plan A 986.	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 148 OF 1956

Reference No. QB. 209/J55 C320

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 20, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Two portions, totalling in extent about 156' x 25' from the lands called Ambagahawatta and Madangahawatta, situated at Kurana-Katunayake, Aluth Kuru Korale North (A), Colombo District, and bounded as follows — North by the land called Ambagahawatta claimed by Miss Annie Elizabeth Silva; East by the remaining portions of the same lands (Ambagahawatta and Madangahawatta), South by the land called Ambagahawatta claimed by Mr R R Wijesekera, West by Negombo Lagoon.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No 149 OF 1956

Reference No. L N. 9/J 55 LG 213

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 23, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Anuradhapura District or other officer authorized by him	Lots 395, 502, 534, 426, 503, 504, 505, 507, 509, 511, 518, 512, 517, 543, 547, 551, 553, 555, 557, 561, 563, 565, 567, 569, 571, 573, 579, 579½, 580, 581, 582, 586, 587, 588, 589, 594, 649, 604, 606, 626, 628, 630, 631, 633, 637, 642, 643, 644, 646, 650, 652, 653, 654, 658, 660, 661, 510, 519, 593, 629, 634, 635, 636, 639, 648, 651, 632, in Extract No. 2 of village plan 1398.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 150 OF 1956

Reference No. L N. 9/J 55 LG 213.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 23, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Anuradhapura District or other officer authorized by him	Lots 414, 427, 506, 508½, 522, 508, 508½, 520, 535, 545, 549, 550, 574, 578, 591½, 583, 584, 585, 592, 596, 607, 602, 596, 597, 598, 599, 600, 601, 605, 608, 625, 627, 638, 640, 641, 645, 647, 655, 656, 657, 659, 672, 677, 696, 695, 676, 515, 516 and 603 in Extract No. 2 of village plan 1,398

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 151 OF 1956

Reference No. L N 9/J55 LG 448,

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, April 23, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Anuradhapura District, or other officer authorized by him	Lots 370, 371, 669, 670, 671, 673 and 674 in Extract No 3 of village plan No 1,398

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 152 OF 1956

Reference No L. N. 9/J 55 LG 448

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule

Colombo, April 23, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of Land
The Government Agent, Anuradhapura District, or other officer authorized by him	Lots 374, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 675, 683, 374 and 684 in Extract No 3 of village plan No 1,398

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Katukurundekele *alias* Katukurunda Mandiya Hena in extent 6A 3R 30P., situated in Kumbukke Village, Raigam Korale, Kalutara District, surveyed and described as lot 1 in preliminary plan 16,647 (Crown land under lease).

Ref. No. J 55 E 488/LH/B 100
Colombo, March 6, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

L D 485

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 20 acres out of the land called Krimetriya Estate, situated in Alagalla-Kondagama, Alagalla, Tunpane Division, Kandy District, and bounded as follows—

North by lots 122, 121, 120, 92, 93, 95 116, 192 193 and 103 m F V P 218,
East by part of lot 129 of same plan,
South by part of lot 129 m F V P 218,
West by lot 131 m F V P 218

Ref. No. J 55 L 425.
Colombo, March 6, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950; AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Sundahyawatta *alias* Paranakojawatta in extent about 13 acres situated in Kahatapitiya Village, Uda Palata Division, Kandy District, and bounded as follows—

North by Hurgolla claimed by Somawathie Kumarihamy, Village boundary of Kirinda Wasama, Kirindawatta claimed by Mr. H. B. Panabokka and Sir T. B. Panabokka;
East by paddy field claimed by Mr. H. M. Appuhamy and Mr. Segu Hussam,
South by Bogahamullehena claimed by B. Pimhamy and others and Kalugalhena claimed by D. K. Appuhamy and others;
West by Kalugalhena claimed by Hanuffa Hadipvar and Atalahahena claimed by Marha Umma

Ref. No J 55 L 256 VE/L D 4848
Colombo March 12, 1956.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 15 acres out of the land called St Helen's Estate, situated in Lagamuwa Village, Udunuwara and Yatnuwara Division, Kandy District, and bounded as follows:—

North by the land called Asseddumáhena claimed by Appuwa and the land called Bathalawattēhena claimed by Kirisanda,
East by the lands called Kudablungalahena claimed by Kirisanda, Galkotuwehena claimed by Manika and Helepitaheana claimed by Jolluya,
South and west by remaining portions of the same land

(2) A portion, in extent about 10 acres out of the land called St Helen's Estate, situated in Lagamuwa Village, Udunuwara and Yatnuwara Division, Kandy District, and bounded as follows:—

North by Tharadeniya Ela,
East and south by the remaining portions of the same land,
West by remaining portion of the same land and Tharadeniya Ela

Ref. No. J/55 L 370 (VE)
Colombo, March 12, 1956

P. B. BULANKULAME
Minister of Lands and Land Development.

L R 1422

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Three allotments of land called Puranawela Puranadama totalling in extent 2A. 0R. 16P, situated in Telambugaswewa Village, Hurulu Palata, Anuradhapura District, surveyed and described as lots 43, 44 and 45 in Extract No 1 of Village Plan No 1,423

Signified by me
C. B. P. PERERA,
Permanent Secretary

Ref No J/54 L 79
Colombo, March 27, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 6 acres out of the land called Dalukgahapotawepansalevaya alias Kiriwoherehena, situated in the village of Kulegedara in the V. H's Division of Pallewela Wivaluwa D. R. O's Division, Badulla District (part of lot 550 in F. V. P. 365), and bounded as follows:—

North by lots 347 and 150 in F. V. P. 365,
East by lots 156 and 159 in F. V. P. 365,
South by the remaining portion of lot 550 in F. V. P. 365,
West by the remaining portion of lot 550 in F. V. P. 365 and lot 347 in F. V. P. 365

Signified by me
C. B. P. PERERA,
Permanent Secretary

Ref No. J 55 L 522/LW 3941
Colombo March 27 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A part of lot JJ in F. V. P. 4, in extent about 2 acres from the land called Kongahagodalla (1A. 0R. 19P.) and Alawatte-kumbure (0A. 3R. 21P), situated in Nugawela Village, Nugawela Wasama, Atakalan Korale, Ratnapura District; and bounded as follows:—

North by the lands called Udagunawala and Godakumbure;
East by the lands called Mahagetana and Indureliyadde;
South by remaining portion of the land called Alawatte-kumbure and Rubber Estate,
West by the lands called Digana and Helapalleiyadda.

Signified by me
C. B. P. PERERA,
Permanent Secretary

Ref No J 55 E 493
Colombo, March 12, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the lands described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, April 5, 1956

K. VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE 1

A block of land depicted as lot No. 30 in plan No. 870 of Kutteriyawala Estate made by Mr. C. W. de Mel, Licensed Surveyor, in extent about 0 A 1 R 3 P., and bounded as follows:—

North by land depicted as lot No. 26 of the same land,
East by a drain,
South by land depicted as lot No. 31 of the same plan;
West by land marked road reservation in the same plan.

SCHEDULE 2

A block of land depicted as lot No. 32 of the plan referred to in the 1st Schedule, in extent about 39 perches, and bounded as follows:—

North by land depicted as lot 29 of the same plan,
East by land marked road reservation in the same plan,
South by land marked Arthur's way in the same plan,
West by land depicted as lot 28 in the same plan.

SCHEDULE 3

A block of land depicted as lot 35 of the plan referred to in Schedule 1, in extent about 0 A, 1 R. 3 P., and bounded as follows:—

North by land depicted as lot 31 of the same plan;
East by a drain,
South by lots Nos. 36 and 37 of the same plan;
West by land marked road reservation in the same plan.

SCHEDULE 4

A block of land forming part of lot 33 of the plan referred to in the 1st Schedule, in extent about 52 perches; and bounded as follows:—

North by the remaining portion of lot 33 of the same plan, now reserved for providing access;
East by lot 34 of the same plan;
South by lots 39, 40 and 41 of the same plan;
West by lands of Rev. C. Fernando and Mr. V H L Fernando.

SCHEDULE 5

A block of land depicted as lot 39 of the plan referred to in Schedule 1, in extent about 44 perches, and bounded as follows:—

North by lots 33 and 34 of the same plan,
East by lot 38 of the same plan;
South by the Angulana Station Road,
West by lot 30 of the same plan.

SCHEDULE 6

A block of land depicted as lot 41 of the plan referred to in Schedule 1, in extent about 44 perches, and bounded as follows:—

North by lot 33 of the same plan,
East by lot 40 of the same plan;
South by the Angulana Station Road,
West by lot 42 of the same plan.

Q. A. 208/50

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 31 (b)

I, A. S. Navaratnarajah, Additional Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, hereby give notice that the under mentioned amounts, being compensation for the acquisition of lands described in the Schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,
Colombo, April 21, 1956.

A. S. NAVARATNARAJAH,
Additional Government Agent.

Land	SCHEDULE	Amount Rs. c.	Case No.
Cart track situated in Rawatawatta, lot 50 in P. P. A 3,034		3 58	Court of Requests, Panadura, Case No. 355/Spl.

Q. B. 124/1.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 31 (b)

I, A. S. Navaratnarajah, Additional Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, hereby give notice that the under mentioned amounts, being compensation for the acquisition of lands described in the Schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,
Colombo, March 24, 1956.

A. S. NAVARATNARAJAH,
Additional Government Agent.

Land	SCHEDULE	Amount Rs. c.	Case No.
Maragahakumbura, lot 1 in P. P. A 3,849 situated in Talawatuhenpita North		661 0	District Court, Colombo, Case No. 3,878/H ₁ A ₁

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. QA 211

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by land acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hedawakagaha—Kurunduwatta	Coconut garden	Mudaliyar S W Illangakoon, 96, Derby House, Rosmead Place, Colombo 7	3 1 39 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri on June 11, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 28, 1956, the nature of their interest, in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, April 21, 1956.

A S NAVARATNAJAJAH,
Additional Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 31 (b)

I, D. R. L. Balasuriya, Assistant Government Agent of the Kalutara District, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, hereby give notice that a sum of Rs. 65 being compensation for the acquisition of the land described in the schedule hereto has been paid into the District Court of Kalutara to be drawn by the person entitled thereto.

The Kachcheri,
Kalutara, April 19, 1956.

D R L. BALASURIYA,
Assistant Government Agent

SCHEDULE

Name of the village Masalgoda, Ward No. 4, Kankanagoda within the U. C. limits of Beruwala, Kalutara Totamune, Kalutara District; Western Province.

Name of the land Matugamagewatta alias Mahagedarawatta, part of assessment No. 232/4, Galle Road.

Extent . 0A. 0R. 2 3P

Lot and P P A No A. 3,723, lot 4

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4900

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired .

An allotment of land called Bogahannulawatta in extent 2A. 0R. 07.0P situated in Ampitiya, Pallegama village, Gandahe Korale North, Kandy and Pata Hewaheta Division, Kandy District, Central Province; surveyed and described as lots 1 and 2 in Preliminary plan No. A 2,328 and presently claimed by D. T. Punchihewa of Jayasiri Building, Ampitiya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on June 15, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, April 23, 1956

A T MURTHY
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4836.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

A portion of land, in extent 0A 0R. 01:8 P. out of the land called and known as Galwale Kumbura, situated at culvert No. 3/9 on Peradeniya Gampola Road in Karamada Village, Gangapalata Korale (Udu Nuwara) in the D. R. O's Division of Udu Nuwara and Yati Nuwara, Kandy District, Central Province; and more particularly described as lot 1 in preliminary plan No. A2,322 and presently claimed by A. D. Amarasinghe of Karamada, Gehoya

The masonry drain has been constructed by the Public Works Department

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri on June 6, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, April 23, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4833

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion, in extent 1A. 3R 36 9 P, from the land called Pattiyagama Estate, situated in Karagaskada Bazaar Village, Hewawisse Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 2,312, and presently claimed by R. A. Nadesan of Pattiyagama Estate, Deltota

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on June 6, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, April 23, 1956

A. T. MURTHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4623

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

The following allotments of lands situated in Ududeniya-Sinhalagama Village of Hewawisse Korale, Kandy and Pata Hewaheta, Kandy District, Central Province, and more particularly surveyed and described in preliminary plan No. A 2,225

Lot No	Name of Land	Name of Claimant	Extent			Time of Inquiry
			A	R	P.	
1	Dehalkadshena	P. C. Marikkar of Ilukwatta, Kadugannawa	0	0	32 8	10 0 a.m.
2	Do.	Gamagedara Mahamudiyanselage Mutu Banda, Gamagedara Mahamudiyanselage Ukku Banda, Gamagedara Mahamudiyanselage Bandara Menika, Ratnayake Mudiyansele Arawegedara Heen Banda, all of Ududeniya, Marassana	0	0	16 9	10.15 a.m.
3	Gurubedda	Piharalale Konara Mudiyansele Tikiri Banda of Ududeniya, Marassana	0	0	0 3	10.45 a.m.
4	Do	Wickramasinghe Mudiyansele Tikiri Banda of Ududeniya, Marassana	0	0	6 4	11 0 a.m.
5	Do.	Gamagedara Maha Mudiyansele Ukku Banda, Gamagedara Maha Mudiyansele Tikiri Banda, Gamagedara Mahamudiyanselage Mutu Banda and Gamagedara Maha Mudiyansele Abeysinghe, all of Ududeniya, Marassana	0	0	22 3	11 15 a.m.
6	Do.	Weerasekera Mudiyansele Punchirala of Bopitiya, Marassana	0	0	18 2	11 45 a.m.
7	Galkotuwehena	Brahakmana Korallale Heen Banda of Ududeniya, Marassana	0	0	21 0	1 30 p.m.
8	Galkotuwa	Warawatte Dissanayake Mudiyansele Punchu Banda of Ududeniya, Marassana	0	0	4 0	1 45 p.m.
9	Nikattaleula	P. C. Marikkar of Ilukwatta, Kadugannawa	0	0	13 9	2 0 p.m.
10	Do	Ratnayake Mudiyansele Arawegedara Dingiri Banda of Bopitiya, Marassana	0	0	14 2	2 15 p.m.
11	Do	Wickramasinghe Mudiyansele Heen Banda of Ududeniya, Marassana	0	0	4 7	2 30 p.m.
12	Do	Dissanayake Mudiyansele Dingiri Banda and Dissanayake Mudiyansele Loku Banda, both of Bopitiya, Marassana	0	0	3 0	2 45 p.m.
13	Do	Ekanayake Mudiyansele Appuhamy of Ududeniya, Marassana	0	0	15 2	3 0 p.m.
14	Do	Danasekera Mudiyansele Dingiri Banda of Ududeniya, Marassana	0	0	8 9	3 15 p.m.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at K/Marassana Government Junior School, on June 13, 1956, at the time specified above against each lot and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 6, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, April 23, 1956

A. T. MURTHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4870.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion in extent 2A 2R 0P, out of Hatton Estate, Part of Assessment No. 800, Hatton House Road, situated at Hatton, Ward No. 4, Fernando Town, within the U. C. limits of Hatton-Dickoya, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, and more fully described as lot No. 1 in P. P. A 2,318 and claimed by the Hatton Tea Co., Ltd, Hatton

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on June 8, 1956, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, April 23, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L D 4744

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

A portion in extent 0A. 0R. 3.7 P., out of Aladugamulahena situated at Talatu Oya, Gandahe Korale South, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and morefully described as lot 1 in P. P. A 2,323 and claimed by Mr. A. Dawood of Gurudemya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri on June 6, 1956, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Kandy, April 23, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L. D 4752.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

A portion in extent 03.4 perches out of Waikuntayagederawatta situated in Meddegama, Ampitiya, Gandahe Korale North, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and morefully described as lot 1 in P. P. A. 2,325 and presently claimed by Mrs. A. Rajamantri of Meddegama, Ampitiya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri on June 8, 1956, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Kandy, April 23, 1956.

A. T. MURTHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA/ED/14/54/J 54 E 311.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. viz., Ku/Gonigoda Government Junior School —

Description of the land to be acquired :

As decided by the Minister of Lands and Land Development in the declaration No J 54 E 311 of March 31, 1955, and published in the *Government Gazette* No. 10,798 of May 20, 1955

An extent of 2A. 3R. 7 6P. out of the lands called Lembadapitiyewatta, Lembadapitiyehena and Mikotuwewatta *alias* Lembadapitiyewatta situated in Gonigoda Village, Madure Korale, Weuda Will Hatpattu, Kurunegala District, and surveyed and more particularly described as lots 124, 125 and 126 in Supplement No 2 F. V P 819.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kacheheri, on June 8, 1956, at 10.45 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 31, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Kurunegala, April 20, 1956.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J 54 E 268/LWA 41

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan No A 329 Village—Kehelwatta

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
1	Huguregoda	.. Chena	D B Marthenus Silva of Kehelwatta, Migahokula	2	0	2.1
Total				2	0	2.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kacheheri, on June 20, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Badulla, April 10, 1956.

C. LUDEKENS,
Assistant Government Agent.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the lands described in the Schedules hereto should be acquired for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, April 24, 1956.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE 1

An allotment of land consisting of lots 1 and 2 of P Plan A 3,923 in extent 3 A 2 R 02.8 P, situated in the Village Headman's Division of Nugegoda, Colombo D R O's Division, Colombo District, Western Province, and bounded as follows

- North By the road from Borella to Nugegoda known as Nawala Road,
- East By Delgahawatta bearing assessment No 183, Nawala Road, claimed by Edwin Boteju and Kongahawatta, bearing assessment No 181, Nawala Road, claimed by D Violet Dias,
- South By Sambuddi Delgahawatta, Kongahawatta and Kosgahawatta, assessment No 17, and part of assessment No. 167, Nawala Road, and depicted as lot No 3 in P Plan A 3,923 claimed by Dehwela Liyanage Vincent de Silva and others;
- West By 4th Lane off Nawala Road Nugegoda

SCHEDULE 2

An allotment of land consisting of lots 3, 6, 7 and 8 in P Plan A 3,923, bearing assessment No 171, and part of assessment No 167, Nawala Road, situated in the Village Headman's Division of Nugegoda, Colombo D R O's Division, Colombo District, Western Province, in extent 4 A 3 R 01.3 P., and bounded as follows

- North By Delgahawatta, Kajugahawatta and Kongahawatta, bearing assessment No 185, 185/1, 185/2, 195, 199, 199/1, 201, 201/A, 203, 207, 207/1, Nawala Road, depicted as lot 2 in "P" Plan A 3,923 claimed by Dehwela Liyanage Vincent de Silva and others Kongahawatta bearing assessment No 181, Nawala Road, claimed by D. Violet Dias, land bearing assessment No 175, Nawala Road, claimed by W. A. Perera and by the road from Borella to Nugegoda known as the Nawala Road,
- East By Kongahawatta bearing assessment No 159, Nawala Road, claimed by L. H. A. Perera;
- South By Kosgahawatta, bearing assessment Nos 167 and 167/1, Nawala Road, claimed by W. J. Cooray and others—by a portion of Nugegoda Estate, bearing assessment No 109, Nawala Road, depicted as lot 5 in P Plan A 3,923, claimed by H. L. de Mel & Company;
- West By 4th Lane, off Nawala Road, Nugegoda

SCHEDULE 3

An allotment of land marked lot 4 in P Plan A 3,923, bearing assessment No 109, Nawala Road, known as Nugegoda Estate situated in the Village Headman's Division of Nugegoda, Colombo D R O's Division, Colombo District, Western Province, in extent about 1 A 1 R 29.0 P., and bounded as follows —

- North By a footpath;
- East By 4th Lane, off Nawala Road, Nugegoda;
- South By Delgahawatta, bearing assessment No 35/1, and 36, 4th Lane, Nugegoda, claimed by M. P. Missi Nona, and K. Edmond Peris respectively;
- West By Kottanuwekumbura and Kottanuwekumburewita, bearing assessment No 104, and 104/1, 4th Lane, Nugegoda, claimed by D. S. Gunawardena and others

SCHEDULE 4

An allotment of land marked lot 5 of P Plan A 3,923, bearing assessment Nos 109/1, 109/2, and a part of 109, Nawala Road, known as Nugegoda Estate, situated in the Village Headman's Division of Nugegoda, Colombo D R O's Division, Colombo District, Western Province, in extent 8 A 0 R 09.3 P., and bounded as follows —

- North By Sambuddi Delgahawatta, Kongahawatta and Kosgahawatta, bearing assessment No 167, Nawala Road and depicted as lot 5 in "P" Plan A 3,923, claimed by Dehwela Liyanage Vincent de Silva, Dehwela Liyanage Agnes Flory Sugathadasa nee de Silva and others Kosgahawatta bearing assessment Nos 167 and 167/1, Nawala Road, claimed by N. J. Cooray and others. Kongahawatta bearing assessment No 151 and 147/2, Nawala Road claimed by Don Maghin Perera and W. Dharmadasa, respectively, by land bearing assessment No. 119/2, Nawala Road, belonging to P. Ensina Perera and others, by Pelengahawatta alias Kongahawatta bearing assessment No 125, Nawala Road, claimed by E. Balasuriya and by land bearing assessment No 113, Nawala Road, claimed by B. H. Keegal,
- East By the road from Borella to Nugegoda known as the Nawala Road,
- South By Kandawatte Road and by land bearing assessment Nos 14, 10 and 6, Kandawatte Road, claimed by D. M. de Silva, W. I. Fonseka, and T. B. Hassim, respectively, and by Pelengahawatta bearing assessment Nos 101/2, 101/1 and 105, Nawala Road, claimed by G. C. Boteju, G. L. Boteju and S. Boteju, respectively,
- West By 4th Lane off Nawala Road

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo, April 24, 1956.

T. B. ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

SCHEDULE

An allotment of land called Alubogahawatta alias Godaudawatta situated in Nawala within the U. C. limits of Kotte, in extent about 2 acres 1 rood 10 peches, claimed by Mrs. Boyd Jayasuriya; and bounded as follows —

- North By land belonging to Alfred Rodrigo,
- East By land belonging to the heirs of late H. D. John Peris;
- South By Nawala Road,
- West By lot B of the same land belonging to Panini Tennekoon

Notices under the Land Development Ordinance

No LRO/G.

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS UNDER THE L.D.O.

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on May 16, 1956, at the Kurunegala Kachcheri, to select persons to receive grants for the Crown land, particulars of which are given below.

2 The grants will be subject to all conditions contained in the first Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942 and amended by Regulation 3 of the Land Redemption Ordinance, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Kurunegala.

A C L. ABEYSSUNDERE,
Assistant Land Commissioner

Colombo, April 10, 1956

My No.	L O's No	Particulars of Land to be advertised		Name and Address of Applicant	Extent A R. P
		Plan and Villages	Lot No		
L/DN/195	LRO/APL 3937	Supplement No 3 to F. V P 218, Kanugala	55	Mrs S. R. Podinona, Erabadda, Kotadeniyawa	2 1 16
L/DN/198	LRO/APL 5774A	Supplement No 6 to F. V P 405, Kalugomuwa	41 & 43	M. M. Appuhamy, Kalugomuwa via Kurunegala	5 3 31
L/DN/200	LRO/APL 4336	Supplement No. 2 to F V. P. 1716, Hettipola	191	K M Tikiri Banda, Bogolla, Hettipola	4 2 37
L/DN/201	LRO/APL 3037 3037A	P P. A 1,354, Madawala Ihala and Moragalla	1 & 2	Mrs H. M. Mutu Menika, C/o H. M Tikiribanda, District Courts, Kurunegala	2 3 16

Miscellaneous Land Notices

No LJ 785

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Diyawadana Nilame of the Dalada Maligawa, Kandy, has applied for a piece of Crown land, about 23 35 peichos in extent, from lot 16 in Town Survey Sheet No 1 25/21 2 East, situated within the Municipal limits of Kandy, for extensions to the Dalada Maligawa

2. The land applied for is not required for or suitable for any other purpose. As the land is required for extensions to the principal Buddhist Shrine in the country, it is proposed to make a special grant of the land gratuitously to the applicant for the purpose subject to the following conditions amongst others —

- (a) The granteo, shall within 2 years from the date the land is taken possession of construct thereon the proposed New Wing of the Dalada Maligawa to the satisfaction of the Government Agent, Kandy,
- (b) The grantee shall take all measures necessary to prevent injury to any member of the Public as a result of the construction of the New Wing of the Dalada Maligawa,
- (c) The Crown shall not be liable to pay the Grantee any sum by way of compensation on any account whatsoever,
- (d) The title of the land conveyed by the grant will revert to the Crown if the land is not used for the purpose for which it is granted

3 The proposed grant will be issued unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof.

W. W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 27, 1956.

No LJ 895

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. A H Alwis, K B W Perera and S L Galapathy, trustees of the "Sri Sambuddha Jayanthi Bodhi Wardhana Samitiya," Trincomalee—have applied for the lease of a piece of Crown land, about ¼ acre in extent from lot 16 in P. P. A. 139, situated at the junction of the Beach Road and the Fort Federick Road within the Urban Council limits of Trincomalee for the purpose of establishing thereon a building for Bana Preaching.

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term · 99 years;
- (b) Rent · Rs 20 per annum,
- (c) The lessees shall use the site for a building to be used only for Bana Preaching and imparting religious teachings and not as a resting place or for any other purpose;
- (d) No one should reside in the building,

(e) The building already erected at the Bo-tree near the Big Maiden should be demolished and removed immediately the new building is completed;

(f) The lessees shall construct the building according to a plan duly approved by the Government Agent, and the Chairman, Urban Council, Trincomalee, and complete it within one year to the satisfaction of the Government Agent, Trincomalee

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J MENDIS,
for Land Commissioner.

Colombo, April 27, 1956.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

LJ. 8

NOTICE is hereby given that Messrs D M. Memkrala, T. M Durgiri Banda and B. M Panchirala of Thamarakkulama—trustees of Thamarakkulama Vihara Wardana Society—have applied for the lease of 2 acres of Crown land from lot 6 in F. V. P 683, situated in Thamarakkulama, in the Administrative District of Puttalam, for the establishment of a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent · Rs 2 per annum,
- (b) The lessees shall within 3 years from the commencement of lease, erect a Vihara, Dagoba, Priests' Quarters, Bana Maduwa and a Library (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Puttalam District;
- (c) The lessees shall use the land as site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall within 6 months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof.

4. The notification published in Gazette No 10,790 of April 29, 1955, relating to the lease of part of lot 28 in F. V P. 683 to the trustees of Thamarakkulama Vihara Wardana Samitiya for the same purpose is hereby cancelled.

W. W J. MENDIS,
for Land Commissioner

Colombo, April 27, 1956.

LJ 428

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF
THE CROWN LANDS REGULATIONS 1948**

NOTICE is hereby given that Messrs Kathan Kanappan, Sinnathamby Sangaiapillai and Sinnathamby Kathiravelu of Thodda-vel—trustees of the Hindu Temple near the 5th mile post on the Manner-Talamannar P. W. D. road—have applied for the lease of 1 rood and 10 perches of Crown land, depicted as lot 2 in P. P. A. 1997, situated at Erukkilampiddy, Mannar Island Division, Mannar District, for the establishment of a Hindu Temple thereon.

2 The land is available for the purpose and is bounded as follows.—

North Lagoon (Oda), Crown ;
East : Oda and path leading to Main Road ;
South : Oda (Crown),
West : Land leased to K. E. Ahamad Cassim under the L. D. O 25.

It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years ;
- (b) Rent Rs. 2 per annum, subject to revision every 30 years ;
- (c) The lessees shall use the land as a site for a Hindu Temple and for no other purpose ;
- (d) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Hindu Temple on the land to the entire satisfaction of the Government Agent Mannar

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

4 The notification appeared in *Government Gazette* No 10,697 of July 30, 1954, is hereby cancelled

W W J. MENDIS,
for Land Commissioner.

Colombo, April 27, 1956.

7 The lease shall contain the following conditions, amongst others —

- (a) The term shall be 20 years ,
- (b) The rent shall be Rs. 733 per annum ,
- (c) The lessee shall not use the land for any purpose other than a site for a petrol service station, except with the prior written consent of the Government Agent ;
- (d) The lessee shall, within 6 months from the date of lease and in accordance with plans previously approved by the Government Agent, erect and complete on the land such buildings and installations as are necessary for the distribution of bulk petrol and kerosene oil ,
- (e) The lessee shall provide approach roads with culverts of sufficient capacity to the satisfaction of the Government Agent ,
- (f) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf ,
- (g) The lessee shall pay all taxes and rates and other assessments in respect of the land and buildings thereon ,
- (h) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish any buildings on the land and appropriate the materials thereof ; provided no undue damage is caused to the land by such removal ,
- (i) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or on any other account whatsoever

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Colombo District

U A GUNARATNA,
Assistant Government Agent,
for Government Agent,
Colombo District

The Kacheheri,
Colombo, April 24, 1956.

No LL 9976.

**COLOMBO DISTRICT P. P. 16,156, MURUGAMPOLA-
HANDURUMULLA—SALE OF LEASE OF LOT 4
(PART) AS A SITE FOR A PETROL SERVICE
STATION**

NOTICE is hereby given that the Government Agent, Colombo District (hereinafter referred to as Government Agent) will on June 15, 1956, at 11 a. m., at the Divisional Revenue Officer's Office, Mirigama, sell by public auction the lease of a piece of Crown land about 34 perches in extent, from lot 4 in P. P. 16,156, situated in Murugampola-Handurumulla village in Hapitigam Koitale, Colombo District, as a site for a petrol service station.

2 The bidding will be on the premium ; provided that no bid below the upset premium of Rs 733 will be accepted

3 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona-fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made

4 Every bidder shall be present in person or by a duly accredited agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agent for scrutiny prior to the sale.

5 The successful bidder shall immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance.

6 The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder

**MATALE DISTRICT P.P. 8552—UDUGAMA, SALE OF
LOT 1A BY PUBLIC AUCTION**

NOTICE is hereby given that the Government Agent of the Administrative District of Matale (hereinafter referred to as the Government Agent) will at 9 30 a. m. on May 19, 1956, at the Matale Kacheheri sell by public auction the piece of Crown land depicted as lot 1A in P.P. 8552, in extent 0A 2R 16P situated in Udugama village, Matale District.

2. The sale of this lot will be restricted to the owners of the lands immediately adjoining this lot. No bid below the upset price of Rs 75 will be accepted

3 The Government Agent may before accepting any bid satisfy himself of the bona fides of the person making it. If he is not so satisfied, the Government Agent may refuse to accept any such bid and continue the sale as if no such bid had been made.

4 The successful bidder shall immediately his bid is accepted pay to the Government Agent, the full amount of his bid. If payment is not made accordingly, the Government Agent, may in his discretion either accept the next bid or postpone the sale to another date to be fixed by him. On payment of the full amount, the successful bidder shall be entitled to be placed in possession of the lot sold and to the issue of a Crown Grant in his favour in respect thereof.

5 For further particulars relating to the sale, applications should be made to the Government Agent.

A L. Petera.
Government Agent,
Administrative District of Matale

The Kacheheri,
Matale, April 6, 1956

III වෙනි කොටස -- ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ කුඩුකෝ නමැති ගමේ පිහිටි අ 6, රු 3, ප 30 ක් ප්‍රමාණය ඇති කටුකුරුන් දෙකැලේ නොහොත් කටුකුරුන් දෙමණ්ඩියගේ න, නො 16647 දරණ මුල් ප්ලාන් ප්‍රකාර මෑත විස්තර කරන ලද ලොට නො 1 (බදු දෙන ලද රජයේ ඉඩම)

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

අංකය 3ේ 55 ඊ 188/ඇල් එච්/බී 100

1956 මාර්තු 6 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඩී 4848/ජේ 55 ඇල් 256 වි ර

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොට්ඨාශයේ කහට්ටිපිය ගමේ පිහිටි සුන්බලියාවත්ත නොහොත් පරණකෝපිවත්ත නමැති අක්කර 13 ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට සෝමාවතී කුමාරයාමිට අයිති හුරියොල්ල කිරින්නද වසමේ මායිම, එව බී පානබොක්ක සහ ශ්‍රීමත් ටී. බී පානබොක්ක මහකුත්ට අයිති කිරින්නදවත්ත, නැගෙනහිරට එව ඇම් අප් ප්‍රකාමිට සහ සේලු හුසේන් මහකුත්ට අයිති කුඹුර, දකුණට බී පිංගම් මහතාට සහ අනිකුත් අයට අයිති බෝගමුලගේ න සහ ඩී කේ අප් ප්‍රකාමිට සහ අනිකුත් අයට අයිති කටුගල්ගේ න, බස්නාහිරට හන්පිපා හඳ්ගර් මහතාට අයිති කළුගලගේ න සහ මර්ට්ටා උමමාට අයිති අටලගේ න

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මාර්තු 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඩී 4871/ජේ 55 ඇල් 370 වි ඊ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුහුවර සහ යටිහුවර කොට්ඨාශයේ ලගමුවේ පිහිටි යෙන්නට හෙලන්ස් වත්තෙන් අක්කර 15 ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට අප් ප්‍රකාමිට අයිති අශ් වැද්දුමේගේ න සහ කිරිසන්නද අයිති බහලවත්තේගේ න, නැගෙනහිරට කිරිසන්නද අයිති කුඩා බැලුන්ගලගේ න, මැණිකාට අයිති ගල් කොටුවේගේ න සහ සේනියාට අයිති හෙලපිට්ගේ න, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස්

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුහුවර සහ යටිහුවර කොට්ඨාශයේ ලගමුවේ පිහිටි යෙන්නට හෙලන්ස් වත්තෙන් අක්කර 10 ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට හාරාදෙනිය ඇල, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමෙන් ඉතිරි කොටස්, බස්නාහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස සහ හාරාදෙනිය ඇල.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මාර්තු 12 වැනි දින
කොළඹ.

අංකය ඇල් ඩී 4885/ජේ 55 ඇල් 425.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ තුම්පනේ කොට්ඨාශයේ අලගල්ලේ අලගල්ල කොලාම පිහිටි කීර්මැටිය වත්තෙන් අක්කර 20 ක් පමණ වූ කොටස ඊට මායිම් —

උතුරට නො 218 දරණ අවසාන ග්‍රාමීය සැලැස්මේ ලොට නො 122 121, 120, 92, 93, 95, 116, 192, 193 සහ 103, නැගෙනහිරට ඉහත කී සැලැස්මේ ලොට නො 129 කොටසක්; දකුණට නො 218 දරණ අවසාන ග්‍රාමීය සැලැස්මේ ලොට නො 129 කොටසක්, බටහිරට නො 218 අවසාන ග්‍රාමීය සැලැස්මේ ලොට නො 131

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

1956 මාර්තු 6 වැනි දින
කොළඹ

අංකය ඇල් අර් 1422

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ තෙලබුසේ වැව ගමේ පුරාණවෙල පුරාණදම යන ගම පිහිටි ඉඩමේ වපසරිය 2 ඒ සහ 16 පී ඇති ඉඩම් කැබැල්ල සහ ඊට මායිම් 43, 44 සහ 45 ඇතුළු මායිම් නො 1 කුඹුරේ මායිම් 1423 බවයි.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

අනුමාන කළේ. සී බී පී පෙරේරා,
සාමාන්‍ය ලේකම්වරයා,

අංකය 3ේ 54 ඇල් 79,
1956 මාර්තු 27 වැනි දින
ඉආලුඹි.

අංකය 3355 ඇල් 522/ඇල් බිඳලිව 3941

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදු පදිංචි වශයෙන් ප්‍රදේශය ආදායම් නිලධාරී කොටසේ පල්ලේ වෙල ගම්මුලාදැනි වසමේ කිවුලේගෙදර ගමේ පිහිටි (අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 550 දරණ බිම් කට්ටියේ කොටසක් වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන) දඹුල්ල පෝරුව වෙත පන්සලේ යාය ගෙවත් කිරිවෙහෙරේහේන නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අක්කර 6ක් පමණ විශාල බිම් කැබලි ලක්

උතුරට අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 347 සහ 156 දරණ බිම් කට්ටි, නැගෙනහිරට අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 156 සහ 159 දරණ බිම් කට්ටි, දකුණට අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 550 දරණ බිම් කට්ටියේ ඉතිරි කොටස, බස්නාහිරට අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 550 දරණ බිම් කට්ටියේ කොටසක් සහ අංක 365 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 347 දරණ බිම් කට්ටිය

පිටුගත් බවට යි බී පි පෙරේරා ස්ථාවර ලේකම්වරයා පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මාර්තු 27 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අවකලන්ත යෝජනාවකට අදාළව වසමේ නුගවෙල පිහිටි හෝ 4 දරණ අවසාන ගම් සීමාවේ ලොට් හෝ ජේ 3 හෝ කොටසක් මෙන් දක්වා තිබෙන කෝන්ගහගොඩැල්ල නමැති ඉඩමෙන් අ 1, රු 0, ප 19ක්ද අලවත්ත කුඹුරෙන් අ 0, රු 3 ප 21ක්ද වූ අක්කර දෙකක ප්‍රමාණය වී මායිම්

උතුරට ගොඩකුඹුර සහ උඩගින්නවිල නමැති ඉඩම් නැගෙනහිරට මහපොහන යන ඉදිරිපසින් ද නමැති ඉඩම්, දකුණට අලවත්ත කුඹුරේ ඉතිරි කොටස සහ රබර් වත්ත, බස්නාහිරට දිගහ සහ තෙලපල්ලේලියැදි නමැති ඉඩම්

අනුමත කළේ පී බී පී පෙරේරා ස්ථාවර ලේකම්වරයා පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 3355 ඊ 435 1956 මාර්තු 12 වැනි දින කොළඹ

අංකය කීවී එ 214

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදාළ කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුවත් කිරීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර

ඉල් ප්ලාන් නො එ 768 ගම-සේකිත්ත

කැබලි: 1.

ඉඩමේ නම හැඩවගහකුරුදුවත්ත විස්තර පොල් ඉඩම අයිතිකම් කියයන්නා ඇස් බිඳිලිව ඉලහකෝන් මුදලියම. 96, ඩබ්බිවුස් රෝස් මිඩි පෙදෙස, කොළඹ 7, ප්‍රමාණය අ 3, රු 1, ප 393

ඉහත සඳහන් ඉඩමට යම්කම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956ක් වූ ජූනි මස 11 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සුඛයි

තවද 1956 මැයි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම ලබාගැනීමේ ගැන වන්දි මුදල් ආදිය පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුවත් කිරීම සුඛයි

ඒ ඇස් නවරත්තරාජා ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 අප්‍රේල් 21 වැනි දින කවිචේරිය, කොළඹ

අංකය කීවී බී 121/1

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31වැනි වගන්තිය යටතේ කරනු ලබන දැන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආණ්ඩුවට අයත් කර ගැනීම නිසා එකී ඉඩම් එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන්දි මුදල් කොළඹ දිස්ත්‍රික් උසාවියට ගෙවන ලද බවත් ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1951 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ අතිරේක දිසාපති ඒ ඇස් නවරත්තරාජා වන මම මෙයින් දැනුවත් කිරීම සුඛයි

ඒ ඇස් නවරත්තරාජා අතිරේක දිසාපතිවරයා

1956 මාර්තු 24 වැනි දින කොළඹ

උපලෙඛනය

ඉඩමේ නම උතුර පාලවතුකෝනපිට පිහිටි මොරගහකුඹුර නො එ 3,849 ප්ලාන් 1 වැනි කැබලි 1

වන්දි මුදල රුපියල් 661

නඩු නො මිමරය කොළඹ දිස්ත්‍රික් උසාවියේ නො 3378/ඇල් එ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31වැනි වගන්තිය යටතේ කරනු ලබන දැන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආණ්ඩුවට අයත් කර ගැනීම නිසා එකී ඉඩම් එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන්දි මුදල් පානදුරේ පිකුච්චේ උසාවියට ගෙවන ලද බවත් ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ අතිරේක දිසාපති ඒ ඇස් නවරත්තරාජා වන මම මෙයින් දැනුවත් කිරීම සුඛයි

ඒ ඇස් නවරත්තරාජා අතිරේක දිසාපතිවරයා

1956 අප්‍රේල් 21 වැනි දින කොළඹ

උපලෙඛනය

ඉඩමේ නම රවනාවත්තේ පිහිටි කරන්තපාර නො එ 3 084 ප්ලාන් 50 වැනි කැබලි 1

වන්දි මුදල රුපියල් 358

නඩු නො මිමරය පානදුරේ පිකුච්චේ උසාවියේ නො 355/ඇල් පි ඇල්

අංකය ඇල් එච් 1065

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 (ඔ) වගන්තිය යටතේ කරන දැන්වීමයි

1954෧෪ අංක 39 දරණ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ 31 වැනි වගන්තිය යටතේ මෙහි පහත උපලෙඛනයේ සඳහන් රජයට ගන්නා ලද ඉඩමේ වන්දි මුදල වන රු. 65, එහි අයිතිකරු විසින් ලබාගනු පිණිස ආයුතර දිස්ත්‍රික්කයේ උප දිසාපති තැන්පත් ආර් ඇල් බාලසූරිය වන මා විසින් කලුතර දිස්ත්‍රික් උසාවියේ තැන්පත් කරන ලද බව මෙයින් දන්වමි

ආර් ඇල් බාලසූරිය,
උප දිසාපතිතුමා

1956 පෙබරවාරි 19 වැනි දින
කලුතර

උපලෙඛනය

මෙහි නම බස්නාහිර පළාතේ කලුතර දිස්ත්‍රික්කයේ කලුතර තොටමුහුණේ කෙරුමල නගර සහ සීමාව තුළ පිහිටි මස්සලගොඩ (මෙහි නො. 4.)

ඉඩමේ නම මතුපිටතේ වගා කොටුවේ මගගෙදරවත්ත වරිපනම් නො. 232/4, ආයුතර

ප්‍රමාණය අ 0 රු 0 ප 2.1

මුල් ඒලාන් නො ගා තැබී යො. 23723 බැලැල්ල 4

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්තම කොට්ඨාසයේ අභිමුඛ කෝරළේ ගැටන්-දික්මිය නගර සහ සීමාව තුළ ගැටන් නගරයෙහි කොට්ඨාස අංක 40 අසන් ප්‍රත්‍යන්ද්‍ර චමුමෙහි ගැටන් වත්තේ පාරේ වරිපනම් අංක 800න් කොටසක්වූ ගැටන් වත්තේ ඉඩම් නොවසක් නොගොත් මූලික ඒලාන් නොමිලට ඒ 2,318හි ලොට් ලොට් නොමිලට 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට පිහිටි සහිත ගැටන් තේ කොමිෂනරිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 8 වැනි දින පූර්වගත 110 මහනුවර නවීනවරයේදී මා සම්මුඛව සතුයි

එවද 1956 ජූනි 1 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල යම්කිසියක් එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුවත් කරමි

ඒ ටී මුර්ති

ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

මහේ අංකය ඇල් ඩී 1870

1956 අප්‍රේල් 23 වැනි දින
කවචේරිය, මහනුවර

අංකය ඇල් ඩී 4836

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුවත් කරමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානච්චිය පොලිසියේ දකුණු ගත්දල කෝරළේ තලාතුමයේ පිහිටි අලුත්ගමලයේ න නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් පර්චස් 37ක් වූ මූලික ඒලාන් නොමිලට ඒ 2,322හේ ලොට් නොමිලට 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම් කැබැල්ල දැනට අයිතිවාසිකරු කියවීමේ ගුරුදෙනියේ පදිංචි ඒ බාවුඩ් මහතාගේ

(මෙහි ඇති සිමෙන්තියෙන් බිඳිනලද කාණුව හැටුන ලද්දේ ප්‍රධින වැඩ දෙපාර්තමේන්තුව මගිනි.)

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 8 වැනි දින පූර්වගත 100 මහනුවර නවීනවරයේදී මා සම්මුඛව සතුයි

එවද 1956 මැයි 30 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල යම්කිසියක් එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුවත් කරමි

ඒ ටී මුර්ති

ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1956 අප්‍රේල් 23 වැනි දින
කවචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුවත් කරමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානච්චිය පොලිසියේ දකුණු ගත්දල කෝරළේ තලාතුමයේ පිහිටි අලුත්ගමලයේ න නමැති ඉඩමෙන් ප්‍රමාණයෙන් පර්චස් 37ක් වූ මූලික ඒලාන් නොමිලට ඒ 2,322හේ ලොට් නොමිලට 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම් කැබැල්ල දැනට අයිතිවාසිකරු කියවීමේ ගුරුදෙනියේ පදිංචි ඒ බාවුඩ් මහතාගේ

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 8 වැනි දින පූර්වගත 2300 මහනුවර නවීනවරයේදී මා සම්මුඛව සතුයි

එවද 1956 මැයි 30 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල යම්කිසියක් එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටන් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුවත් කරමි

ඒ ටී මුර්ති
ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමා

මහේ අංකය ඇල් ඩී 4744

1956 අප්‍රේල් 23 වැනි දින
කවචේරිය, මහනුවර

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුවත් කරමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර යන පානතේ වාහුට කොට්ඨාශයට අයත් උතුරු හන්දිගේ කේරලේ අම්පිපිය පල්ලේගම පිහිටි ප්‍රමාණයෙන් අ 2 රු 0 ප. 7ක් වූ නොගොන්න මුලික ජලාන් නො 1 හා 2 යනුවෙන් විස්තර කරන ලද දැනට අම්පිපියේ ජයසිරි ගොඩනැගිල්ලෙහි පදිංචි ඩී පී ප්‍රංජිවන් වා විසින් අයිතිවාසිකම නියත ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම හෝ වෙනත් යම්කිසිකම කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 15 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූනි 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 අප්‍රේල් 23 වැනි දින කවේරිය මහනුවර

අංකය ඇල් ඩී 4833

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර යන පානතේ වාහුට කොට්ඨාශයට අයත් හේවාමිස්ස කේරලේ කරගස්කඩ කඩමණ්ඩියට අයත් ගමේහි පිහිටි පව්වයගම වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අ 1, රු 3, ප 369ක් වූ ඉඩම නොගොන්න මුලික ජලාන් නො 1 හා 2 312 හි ලොටි නො. 1 යනුවෙන් විස්තර කරන ලද දැනට දෙල්යොට පව්වයගම වත්තේ ආර් ඒ නිවේසන් විසින් අයිතිවාසිකම කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම හෝ වෙනත් යම්කිසිකම කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 6 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මැයි 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 අප්‍රේල් 23 වැනි දින කවේරිය මහනුවර

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර යන පානතේ වාහුට කොට්ඨාශයේ උතුරු හන්දිගේ කේරලේ අම්පිපියේ මැදදේගම පිහිටි වඩකුත්තයා ගෙදර වත්තෙන් ප්‍රමාණයෙන් පර්චස් 34ක් වූ ඉඩම කොටස නොගොන්න මුලික ජලාන් නොමිමර ඒ 2325 ලොටි නොමිමර 1 යනුවෙන් විස්තර කරන ලද ඉඩම් කැබැල්ල දැනට අයිතිවාසිකම් කියන්නේ අම්පිපියේ මැදදේගම පදිංචි ඇස් ඒ රාජමත් නින්නා මහත්මිය විසින් ය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම හෝ වෙනත් යම්කිසිකම කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 8 වැනි දින අපරහාන 2.10ට මහනුවර කවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූනි 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ පී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

මහේ අංකය ඇල් ඩී 4732

1956 අප්‍රේල් 23 වැනි දින කවේරිය මහනුවර

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර යන පානතේ වාහුට කොට්ඨාශයේ හේවාමිස්ස කේරලේ උඩුදෙණිය සියලු ගමේහි පිහිටි මුලික ජලාන් නො 1 හා 2 225 හි විස්තර කරන ලද පහත සඳහන් ඉඩම් කැබලි —

කැබැල්ල 1. ඉඩමේ නම - දෙහල්කඩගේන අයිතිකම් කියන්නා සිවුගත් ෆාමේ ඉලුක්වත්තේ පදිංචි පී ඩී මරික්කාර මහතා ප්‍රමාණය අ 0 රු 0 ප 328 වේලාව පූර්වහාන 10ට

කැබැල්ල 2. ඉඩමේ නම - දෙහල්කඩගේන අයිතිකම් කියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි ගමගෙදර මහමුදියන්සේලාගේ මුතුබණ්ඩා එම උක්කුබණ්ඩා එම බණ්ඩාරමැණිකා රත්නායක මුදියන්සේලාගේ අරාමේගෙදර හික්බණ්ඩා ප්‍රමාණය අ 0 රු 0 ප 169 වේලාව පූර්වහාන 10 15ට

කැබැල්ල 3. ඉඩමේ නම - ගුරුබැද්ද, අයිතිකම් කියන්නා මාරස්සන උඩු දෙණියේ පදිංචි පිහරුලලා කේතාර මුදියන්සේලාගේ පිකිරි බණ්ඩා ප්‍රමාණය අ 0, රු 0 ප 0.3 වේලාව පූර්වහාන 10 45ට

කැබැල්ල 4. ඉඩමේ නම - ගුරුබැද්ද අයිතිකම් කියන්නා මාරස්සන උඩු දෙණියේ පදිංචි විතුම්සිංහ මුදියන්සේලාගේ පිකිරි බණ්ඩා ප්‍රමාණය අ 0, රු 0 ප 64, වේලාව පූර්වහාන 11ට

කැබැල්ල 5. ඉඩමේ නම - ගුරුබැද්ද අයිතිකම් කියන්නා මාරස්සන උඩු දෙණියේ පදිංචි ගමගෙදර මහමුදියන්සේලාගේ උක්කුබණ්ඩා එම පිකිරි බණ්ඩා එම මුතුබණ්ඩා එම අබේසිංහ ප්‍රමාණය අ 0 රු 0 ප 223 වේලාව පූර්වහාන 11 15ට

කැබැල්ල 6. ඉඩමේ නම - ගුරුබැද්ද; අයිතිකම් කියන්නා මාරස්සන උඩු දෙණියේ පදිංචි මීරසේකර මුදියන්සේලාගේ පුංචිරුල ප්‍රමාණය අ 0 රු 0 ප 182, වේලාව පූර්වහාන 11 45ට

කැබැල්ල 7. ඉඩමේ නම - ගල්කොටුවේ හේන අයිතිකම් කියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි ඉක්මණ කේරුලලා හික්බණ්ඩා ප්‍රමාණය අ 0 රු 0 ප 21 වේලාව අපරහාන 130ට

කැබැල්ල 8. ඉඩමේ නම - ගල්කොටුව අයිතිකම් කියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි වරාවත්තේ දිසානායක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා, ප්‍රමාණය අ 0 රු 0 ප 1 වේලාව අපරහාන 1 15ට

කැබැල්ල 9. ඉඩමේ නම - නිකන්තේ පෙලවල අයිතිකම් කියන්නා ඩබ්බන්තාමේ ඉලුක්වත්තේ පදිංචි පී ඩී මරික්කාර මහතා ප්‍රමාණය අ 0 රු 0 ප 139 වේලාව අපරහාන 2ට

කැබැල්ල 10

ඉඩමේ නම නිකත්තේලෙවුල, අයිතිකම් යියන්නා මාරස්සන බෝපිටියේ පදිංචි රත්නායක මුදියන්සේලාගේ අරවෙ ගෙදර හිංගිරි බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 14.2, වේලාව අපරහාන 2 150

කැබැල්ල 11.

ඉඩමේ නම නිකත්තේලෙවුල, අයිතිකම් යියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි වික්‍රමසිංහ මුදියන්සේලාගේ හීන් බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 4 7 වේලාව අපරහාන 2 300

කැබැල්ල : 12

ඉඩමේ නම නිකත්තේලෙවුල, අයිතිකම් යියන්නා මාරස්සන බෝපිටියේ පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ හිංගිරි බණ්ඩා සහ දිසානායක මුදියන්සේලාගේ ලොකු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3. වේලාව අපරහාන 2 450

කැබැල්ල 13.

ඉඩමේ නම නිකත්තේලෙවුල, අයිතිකම් යියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි ඒකනායක මුදියන්සේලාගේ අප්පුහාමි ප්‍රමාණය අ 0 රු. 0 ප 15 2 ; වේලාව අපරහාන 30

කැබැල්ල 14.

ඉඩමේ නම නිකත්තේලෙවුල, අයිතිකම් යියන්නා මාරස්සන උඩුදෙණියේ පදිංචි දනසේකර මුදියන්සේලාගේ හිංගිරි බණ්ඩා. ප්‍රමාණය අ 0, රු 0 ප 8 9, වේලාව අපරහාන 3 150

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 13 වැනි දින ඒ ඒ ඉඩම් කැබලි වෙනුවෙන් නියම කරන ලද වේලාවලදී හෝ මාරස්සන රජයේ කණිෂ්ඨ පාසැලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූනි 6 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටි මුර්ති ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1956 අප්‍රේල් 23 වැනි දින කවිචේරිය, මහනුවර

අංක ඇල් ඒ/ර් 2/14/54/පේ 54 ට් 31

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට දැනුවත් අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ වර්ණර —

1955 මැයි 20 වැනි දින නො 10,798 දරණ ලංකාණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ 1955 මාර්තු 31 වැනි දින නො පේ 54 ට් 311 දරණ ඉඩම් නා ඉඩම් සංවිධාන ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ මාදුරේ කෝරළේ යෝනියොබ නමැති ගමෙහි පිහිටි ලැම්බපිටියේ වත්ත ලැම්බපිටියේ හේන සහ මිකොටුවේවත්ත නොහොත් ලැම්බපිටියේවත්ත නමැති ඉඩම්වලින් අ 2, රු 3, ප 7 6ක විශාලත්වයක් ඇති නො 814 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකයේ නො 124, 125 සහ 126 යන බිම් කැබලි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 8 වැනි දින පෙරවරු 10 45ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද 1956 මැයි 31 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බී එච්. ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1956 අප්‍රේල් 20 වැනි දින කවිචේරිය, කුරුණෑගල.

අංක පේ 54 ට් 268/ඇල් බබලිව ඒ 41

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබා ගැනීමට දැනුවත් අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ වර්ණර —

අංක ඒ 329 දරණ මුල් සැලැස්ම ගම්—කෙහෙල්වත්ත

කැබැල්ල 1.

ඉඩමේ නම හිඟුරේගොඩ, විස්තර හේන අයිතිකම් යියන්නා මහසතිවුලේ කෙහෙල්වත්තෝ ඩී බී මර්තේනිස් සිල්වා; ප්‍රමාණය අ 2, රු 0 ප 2 1

එකතුව අ 2, රු 0, ප 2.1

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 20 වැනි දින ජූර්වහාන 10ට බදුල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූනි 13 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ලුබායින්ස් ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1956 අප්‍රේල් 10 වැනි දින කවිචේරිය බදුල්ල

විවිධ නිවේදන

කොළඹ දිස්ත්‍රික්කයේ 16,156 වැනි මූලික පිඹුරය මුල් ගම්පොල-හන්දුරුමුල්ල

ආරෝග් සපයා යානයක් පිහිටුම් සඳහා 4 වැනි බිම්කට්ටියෙන් කොටසක් බද්දට දීම

(මෙහි පහත ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ කියනු ලබන) කොළඹ ආණ්ඩුවේ ඒජන්ත තුමා විසින්, කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටියේ කෝරළයට අයිති මුලාගම්පොල-හන්දුරුමුල්ල නම් ගමේ පිහිටියාවූ 16,156 වැනි මූලික පිඹුරයේ ; වැනි බිම්කට්ටියට අයුරින් තාවදාම ආණ්ඩුවේ ඉඩමෙන් පර්චස් 34ක පමණ ඉඩම් කැල්ලක් පැවරේල් සපයන ස්ථානයක් පිහිටුවීම සඳහා 1956හේ ජූනි මස 15 වැනිද පෙරවරු 11ට මිලගම් ප්‍රාදේශීය ආදායම් නිලධාරියාගේ කායෑලයේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියේ දමා බද්දට දෙන බව මහජනායාට මෙයින් දන්වමි

2 මේ වෙන්දේසිය පවත්වන්නේ බදු බද්දට ලියවීමට පෙරතුවට වෙසිය යුතු මූලික මුදල සම්බන්ධයෙන් මෙහිලා අඩුම ලංසුව වන රු. 733ට අඩු ඉල්ලීමක් බාරගනු නොලැබේ

3 යම්කිසිවකුගේ ඉල්ලීමක් බාරගැනීමට කලින් ඔහුගේ නිර්වෘත්තවය ගැනද බදු යොන්දේසි ඉටුකිරීමට ඔහුගේ බැරි පුළුවන්කම ගැනද සහභාගී වියයෙන් සොයා බැලීමට ආණ්ඩුවේ ඒජන්ත තුමාට බලය ඇත්තේය යම් ඉල්ලුම්කරයකු ඒ අතින් ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ සිතට නැල්ලුවෙන් ඒ ඉල්ලීම බාර නොගෙන එවැනි ඉල්ලීමක් නොකරන ලද්දක් මෙන් සලකා වෙන්දේසිය පවත්වාගෙන යාමට ආණ්ඩුවේ ඒජන්ත තුමාට බලය ඇත්තේය

4 මේ වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට බලාපොරොත්තුවන සියලු දෙනාම යටකී වෙලාවේදී යටකී ස්ථානයට පැමිණිය යුතුය යමෙකුට එසේ පැමිණිය නොහැකි නම් තමා වෙනුවට එයදී කටයුතු කිරීමට විධිවූ ප්‍රකාර ලියුමකින් බලය දෙනලද නියෝජිතයකු එවිය යුතුය වෙන්දේසිය පවත්වන්නට මත්තෝන් ඒ නියෝජිතයා විසින් ඒ ලියුම පරිකාම සඳහා ඉදිරිපත් කළ යුතුය

5 තමාගේ ඉල්ලීම බාරගනු ලැබූ වහාම ගැනුම්කාරයා විසින් තමාට ඉඩම තීන්දු වූ මුදලත් මුල් අවුරුද්දේ බද්දත් කලින් ගෙවිය යුතුය.

6 බදු ඔප්පුව අත්සන් කරන ලෙස තමාට දන්වනු ලැබූ දින සිට 14 දවසක් ඇතුළතදී ගැනුම්කරයා විසින් ඒ ඔප්පුව අත්සන් කළ යුතුය. ඔහු එසේ නොකළොත් වෙන්දේසිය අවලංගු කිරීමටත්, ඔහු ඇත්පත් කළ යම් මුදලක් වෙතම් ඒ මුදල රාජසන්තක කිරීමටත් ආණ්ඩුවේ ඒ ජන්තට බලය ඇත්තේය.

7 ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත පෙනෙන කොන්දේසිද මේ බදු ඔප්පුවට ඇතුළත්විය යුතුය —

- (අ) කාලය අවුරුදු 20ක් විය යුතුයි
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 7 3/4ක් විය යුතුයි,
- (උ) කල්තියා ආණ්ඩුවේ ඒ ජන්ත තැනගෙන් ලියවිල්ලකින් ලත් කැමැත්ත නැතිව, බදුගන්නා විසින් පැරියෝල් සපයන ස්ථානයක් පිහිටුවීමට හැර වෙන කටයුත්තකට මේ ඉඩම් කැලීල පාවිච්චි නොකළ යුතුය,
- (එ) බදු ඔප්පුව ක්‍රියාත්මක වන දිනයේ පටන් සමසක් ඇතුළතදී බදුගන්නා විසින්, ආණ්ඩුවේ ඒ ජන්ත තැන කලින් අනුමත කළ සැලැස්මවල් අනුව පැරියෝල් හා භූමිතෙල් ගැලුම් ගණනේ විකුණන ස්ථානයක් පිහිටුවීමට වුවමනාවන උපකරණ ආදිය සවිකොට ගොඩනැගිලි සාදවා නිමකළ යුතුය;
- (ම) මේ ස්ථානයට යාම ඊම් සඳහා බදුගන්නා විසින් ආණ්ඩුවේ ඒ ජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් සැලසෙන තරම් පවිශක්තිමත් බෝක්කු සහිත පාරවල් දම්මවා ගත යුතුය,
- (ක) බදු දෙන්නා වෙනුවෙන් ඉඩම් කොමසාරිස් තැනගෙන් ලියවිල්ලකින් ලත් කැමැත්ත නැතිව, බදුගන්නා විසින් මේ බද්ද සම්බන්ධයෙන් තමාට ඇති අයිතිවාසිකම් අතුරු බද්දක් වශයෙන් දීම හෝ වෙන කෙනකුට ප්‍රදානය කිරීම හෝ උකස් කිරීම හෝ වෙන විදියකින් අත්සතු කිරීම හෝ ඒ අයිතිවාසිකම්වලට වෙනගමක් කිරීම හෝ නොකළ යුතුය;
- (ග) ඉඩමත් එහි මූලික ගොඩනැගිලිත් වෙනුවෙන් ගෙවිය යුතු අයබදු, වරිපණම් ආදී සියල්ලක්ම බදුගන්නා විසින් ගෙවිය යුතුය;
- (ජ) මේ බද්දේ කාලය ඉකුත්වූ විට හෝ බද්ද ඊට කලින් නතර කරනු ලැබූ විට ඉඩමේ තිබෙන ගොඩනැගිලි කඩදමා ඒවායේ ඇති දේවල් තමාගේ ප්‍රයෝජනයට ගැනීමට මේ ඉඩම බදු ගන්නාට අයිතිවාසිකම තිබිය යුතුය එහෙත් ඒ ද්‍රව්‍ය ඉවත් කිරීමේදී ඉඩමට නොසැලෙන තරම් ඉලාහ හානි නොකළ යුතුය,
- (ච) එසේ නොකඩවා ඉඩමෙහි තිබෙන්නට හරින - මොනම ගොඩනැගිල්ලක් වෙනුවෙන් හෝ වේවා වෙනගම කරණක් නිසා හෝ වේවා ආණ්ඩුවෙන් නම් කිසිම වන්දි මුදලක් නොගෙවිය යුතුයි

8 මේ බදුදීම පිළිබඳ වැඩ විස්තර දැනගැනීමට නම් කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒ ජන්ත රාකගෙන් විමසිය යුතුය

සු. ඒ ඉණරත්න,
උප. ඒ ජන්ත තැන
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒ ජන්ත වෙනුවටයි

1956 අප්‍රේල් 24 වැනි දින
කවචේරිය, කොළඹ

අංකය ඇල් පේ 785

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මහනුවර නාහරික සහ සීමාවන් ඇතුළත පිහිටි අංක අයි 25/21 (නැගෙනහිර 2) - දරණ නගර මැතිමේ සිතියමේ 16 වැනි බිම් කැබැල්ලෙන් පර්චස් 23 35ක් පමණ වන ආණ්ඩුවේ ඉඩම් කැලීලක් දළද මාලිගාවට අලුතෙන් කැලීලක් සාදවීම පිණිස තමාට දෙන ලෙස මහනුවර දළද මාලිගාවේ දියවඩන නිලමේ විසින් ඉල්ලා තිබෙන බැව් මහජනයා වෙත මෙයින් දන්වමි

2 ඉල්ලා තිබෙන ඉඩම වෙත කටයුත්තකට අවශ්‍ය වන්නේවන් සුදුසු වන්නේවන් නැත මෙය වුවමනා කර තිබෙන්නේ මේ රටේ ප්‍රධාන බෞද්ධ සිව්සභාගේ ගොඩනැගිලි විශාල කිරීමට හෙයින් ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන්

කොන්දේසිවලට ද යටත් කොට විශේෂ ඔප්පුවක් පිට මේ ඉඩම ඉල්ලුම් කරුවාට පරිත්‍යාග කිරීමට ආණ්ඩුව අදහස් කරයි —

- (අ) ඉඩම බ්‍රික්කියට ගන්නා දිනයේ සිට දැවුරුද්දක් ඇතුළත දී ගැනුම්කරයා විසින් මහනුවර ආණ්ඩුවේ ඒ ජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් දළද මාලිගාවට අලුතෙන් සාදවන්නා අදහස් කරන ගොඩනැගිලි අංශය ඉදිකරවිය යුතුය;
- (ආ) දළද මාලිගාවේ මේ අලුත් ගොඩනැගිලි අංශය සාදවීමෙන් මහජනයාගෙන් කිසිවකුට අනතුරක් සිදු නොවන හැටියට ගැනුම්කරයා විසින් අවශ්‍ය හැම විධි විධානයක්ම යෙදිය යුතුය,
- (උ) කවර කරුණක් නිසා හෝ වන්දි වශයෙන් ගැනුම් කරයාට මොනම මුදලක්වත් ගෙවීමට ආණ්ඩුව බැඳී නැත්තේය,
- (එ) මේ ඔප්පුවෙන් දෙන ඉඩම එය දෙනු ලැබූ කටයුත්තට හැර වෙන කටයුත්තකට පාවිච්චි කළොත් එහි සම්පූර්ණ අයිතිය ආණ්ඩුවටම පැවරේ

3 මේ ඉඩම නොදිය යුතු බවට සැලකෙන සේතු මෙහි සඳහන් දිනයේ සිට සුමන හයක් ඇතුළතදී මා වෙත ලියා ඉදිරිපත් කළ හොත් මිස නැත්නම් මේ ඉඩම දෙන්නෙමි

බබ්ලිච් බබ්ලිච් පේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට.

1956 අප්‍රේල් 27 වැනි දින
කොළඹ.

ඇල්. පේ 428.

1948 ආණ්ඩුවේ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මන්නාරම්-තලෙසිමන්නාරම් ප්‍රසිද්ධ පාරේ 5 වෙනි සැතපුම් කණුව අසල පිහිටි හින්දු දේවාලයේ භාරකාරයන් වන කාදන් කන්දප්පන්, සිත්තනම්බි සංගර පිල්ලෙයි සහ සිත්තනම්බි කදිරවේටු යන මොවුන් හින්දු දේවාලයක් සාදීම සඳහා මන්නාරම් දිස්ත්‍රික්කයේ මන්නාරම් දුපත් කොට්ඨාශයට අයිති එරුකලම්පිහිසියෙහි පිහිටි පී පී ඒ 1937 තේ 2 වෙනි බිම් කට්ටියේ රු. 1 පර්චස් 10ක පමණ ඉඩම් කැබෙල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැවින් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් ඇත දීමට අදහස් කර ඇති ඉඩමට මැයි මේ මෙසේයි —

උතුරට කලපුව—රජය සතුයි, නැගෙනහිරට කලපුව හා මහ පාරට ගත අභිපාර, දකුණට කලපුව—රජය සතුයි, බටහිරට කේ. ඊ අහමඩ් කසිම්ට බද්දට දී ඇති ඉඩම (ඇල්. හී මී 25)

මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබෙල්ලක් දීමට රජයේ අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් යමකරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 99,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 2 00. සෑම අවුරුදු 30ට වරක්ම මෙය වෙනස් කළ හැක,
- (උ) බදුකාරයන් විසින් මේ ඉඩම හින්දු දේවාලයක් සාදීමට හැර අන්කිසි දෙයකට නොයෙදවිය යුතුයි;
- (එ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මන්නාරම්, දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි හින්දු දේවාලයක් ගැනවිය යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබෙල්ල නොදිය යුතු බවට සැලකෙන සේතු-ලියා ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ.

4. 1954 ජූලි 30 වැනි දින නො 10,697 දරණ ආණ්ඩුවේ "ගැසට්" නිවේදනයේ පළවුණු දන්වීම මෙයින් අවලංගු කෙරේ.

බබ්ලිච් බබ්ලිච් පේ. මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට.

1956 අප්‍රේල් 27 වැනි දින
කොළඹ.

අංකය ඇල් පේ 895

(c) බදුගන්නන් විසින් මේ ඉඩම බොඹ සිඛසානයක් හැර අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය;

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ත්‍රිකුණාමලයේ “ලී සම්බුධ ජයාන්ති බොධි වඩන සමිතියේ” බාරකාරයන් වන ඒ එච්. ඇල් විස්, කේ බී ඩබ්ලිව් පෙරේරා සහ ඇස් ඇල් ගලපති යන මහත්වරු ධර්මශාලාවක් පැවැත්වීමේ පිණිස ත්‍රිකුණාමලයේ පලාත් ආණ්ඩු සභා සීමාව ඇතුළත, බීච් පාර සහ පෝච්චි ඒපඩ්වික් පාර මත්සන්ධියේ පිහිටි අංක 139 දරණ මූලික පිඹුරයේ 16 වැනි බිම කවරයෙන් අක්කර 4ක් 3මණ ආණ්ඩුවේ ඉඩම් කැබලි ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 ඉල්ලන ලද ඉඩම මේ සඳහා දීමට තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) කාලය අවුරුදු 99යි;
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 20යි;
- (උ) බදුකාරයන් විසින් මේ ඉඩම ධර්මශාලාවක් වශයෙන්ම මිස විශ්‍රාම ශාලාවක් හෝ අන් කවර කටයුත්තක් සඳහා වත් පාවිච්චි නොකළ යුතුය;
- (එ) ගොඩනැගිල්ලේ කිසිවෙක් පදිංචි නොවිය යුතුය;
- (ඔ) අළුත් ගොඩනැගිල්ලේ වැඩ නිමවූ කෙනෙහිම “බිග් මයිඩන්” අසල බෝ ගහ ලහ තනා ඇති ගොඩනැගිල්ල කඩා ඉවත් කළ යුතුය;
- (ක) බදුකාරයන් විසින් ආණ්ඩුවේ ඒජන්ත තැන හා ත්‍රිකුණාමලයේ පලාත් ආණ්ඩු සභාපති තැන අනුමත කරන හැඳුණමක් අනුව ගොඩනැගිල්ල නැතිව යුතුය. එය අවුරුද්දක් ඇතුළතදී ත්‍රිකුණාමලයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් නිම කළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති 6ක් ඇතුළතදී ඉඩම කැබැල්ල නොදිය යුතු බවට සඳහන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ හොත් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

ඩබ්ලිව් ඩබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට.

1956 අප්‍රේල් 27 වැනි දින
කොළඹ

ඇල්. පේ 8.

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පුත්තලම දිස්ත්‍රික්කයේ තමරක්කුලම පිහිටි අංක 683 දරණ අවසාන ගම් පිඹුරයේ 6 වැනි බිම් කවරයෙන් අක්කර 4කක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බොඹ සිඛසානයක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස තමරක්කුලම විහාර වඩන සමිතියේ බාරකාරයන් වන ඩී. ඇම්. මැණික්රාල, ටී. ඇම්. බී.සී.බී.බී. සහ බී. ඇම්. පුංචි රාල යන මහත්වරු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

(2) මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදුදීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවරේද යත් —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 2කයි;
- (ඉ) බද්ද පටන් ගත් දින සිට අවුරුදු 3ක් ඇතුළත බදුගන්නන් විසින් පුත්තලම දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත ගේ සිත් ගන්නා පරිදි මේ ඉඩමෙහි (මෙහි පහත බොඹ සිඛසානය සඳහන් කරනු ලබන) විහාරයක්, දැනටත්, ලැබුම් මෙවල්, බණ්ඩුවක් හා පුස්තකාලයක් ඉදිකරවිය යුතුය;

(එ) සිඛසානයේ වැඩ නිම කොට සමස්ත ඇතුළත බදුගන්නන් විසින් මහාභාරකාරයා අනුමත කරන ඔප්පුවක් පිට ඒ සිඛ සානය මහා සංඝරත්නයට පූජා කළ යුතුය. එසේ කළවිට ප්‍රසාදවේ හැටියට මේ ඉඩම සිඛසානය බාරකාරයට හෝ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදුදෙනු ලැබේ.

(3) මේ ඉඩම කැබැල්ල නොදිය යුතු බවට සඳහන හේතු මෙහි සඳහන් දිනයේ පටන් ප්‍රමාණ 6ක් ඇතුළතදී ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

(4) 1955 අප්‍රේල් 29 වැනිදා අංක 10,790 දරණ “ගැසට්” පත්‍රයේ පළ කළ, මෙම කටයුත්ත සඳහා තමරක්කුල විහාර වඩන සමිතියට 28 වැනි අවසන් ගම් පිඹුරට අයත් කොටසක් බදුදීම පිළිබඳ කළ නිවේදනය මෙයින් අවලංගු කරන ලදී

ඩබ්ලිව්. ඩබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 අප්‍රේල් 27 වැනි දින
කොළඹ.

අංකය ඇල්. ඇල්. 9976

මාතලේ දිස්ත්‍රික්කයේ උඩුගම නො. 8,552 දරණ මූලික ජලානයේ ලොටි නො. 1ඒ ප්‍රසිඛ වෙන්දේසියේ විකිණීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ උඩුගම ගමේ පිහිටි නො. 8,552 දරණ මූලික ජලානයේ ලොටි නො. 1ඒ න් පෙන්නුම් කරනු ලබන අ. 0, රු. 2, ප. 16ක ප්‍රමාණ ඉඩම් කැබැල්ල (මින් ඉදිරියට ආණ්ඩුවේ දිසාපතිතුමා යනුවෙන් සඳහන් කරන) මාතලේ පාලන දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින්, 1956 මැයි 19 වැනි දින පෙරවර 9.30ට මාතලේ කවිචේරියේදී ප්‍රසිඛයේ වෙන්දේසි කරනු ලැබේ

2 මෙම වෙන්දේසියේ විකිණීම ඉහත සඳහන් බිම් කොටසට යට පිරිසි ඉඩම් අයිතිකරුවන්ට පමණක් සීමාකර තිබේ තක්සේරු කර තිබෙන මුදල වන රුපියල් 750 අඩු කිසිම ඉල්ලීමක් බාරගනු නොලැබේ

3 මිනුම් ඉල්ලීමක් බාර ගැනීමට පෙර ඉල්ලීම්කරුගේ ස්ථිරත්වය ගැන ආණ්ඩුවේ දිසාපතිතුමා විසින් සොයා බලනු ලැබේ එසේ සොයා බැලීමේදී ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ සතුටට හේතුවන පරිදි කරුණු නොමැතිවුවහොත් එවැනි ඉල්ලීමක් නොකළහොත් මෙන් සලකා වෙන්දේසිය පවත්වාගෙන යනවා ඇත

4 තෝරා ගනු ලැබූ ඉල්ලීම්කරුගේ ඉල්ලීම බාරගත් වහාම තමා විසින් ඉල්ලුම් කළ මුදල සම්පූර්ණ වශයෙන් දිසාපතිතුමාට ගෙවිය යුතුයි එසේ මුදල් ගෙවීමට නොහැකිවුවහොත් දිසාපතිතුමාගේ කැමැත්ත පරිදි ඊළඟට වැඩිම ඉල්ලීම බාරගැනීමට හෝ විකිණීමට එතුමා විසින් නියම කරන පසු දිනකට කල් දීමට සිදුවනු ඇත මුළු මුදල ගෙවූ පසු විකුණන ලද ඉඩම් කවරිය බාරගැනීමට හිමිකමක් සහ එම ඉඩමට දීමනා පත්‍රයක් ලැබීමට අයිතිවාසිකමක් සාර්ථක වූ ඉඩම් කරුට තිබේ

5 මේ පිළිබඳව වැඩි විස්තර ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් දැන ගැනීමට හැකි වේ.

ඒ. ඇල් පෙරේරා,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන.

1956 අප්‍රේල් 6 වැනි දින
කවිචේරිය, මාතලේ.

பகுதி III — காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் பங்குனி 6 ந உ

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LH/B 100 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/55 L 488/LH/B 100

காணியின் விபரம்

கனடகாணும் மாவட்டத்தில், நைகம் கோறளியில் குமபுக என்னும் கிராமத்தில் உள்ளதும், 6 ஏக்கர், 3 றூட, 30 போசஸ் விசாலமுள்ளதும், கடற்குறுநதையகெல் அல்லது கடற்குறுநதைய மண்டிய ஹேன் என்று அழைக்கப்படுவதும், ஆரம்ப பட்டம் 16,647 ல துண்டு 1 என அளந்து விவரிக்கப்பட்டுள்ளதொன்றான (குத்தகையிலுள்ள முடிக்கூறிய காணி) ஒரு காணிப் பங்கிட்டுதலுண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் மாசுபீ 6 ந உ

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LD 4885 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 425

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், தும்பீன் பகுதி, அல்லலல் அலகல் கொந்தகம் கிராமத்திலுள்ள கிராமபட்டிய தோட்டத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் கொண்டுள்ள பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு இறுதி கிராமபட்ட இலக்கம் 218 ல துண்டுகள் 122, 121, 120, 92, 93, 95, 116, 192, 193, 103, கீழ்க்கு அதே பட்டத்தில் 129 ம துண்டின் பாகம், தெற்கு இறுதி கிராமபட்ட இலக்கம் 218 ல 129 ம துண்டின் பாகம்; மேற்கு இறுதி கிராமபட்ட இலக்கம் 218 துண்டு 131

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் மாசுபீ 12 ந உ

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LD 4871 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J 55 L 370 (VII).

காணியின் விபரம்

(1) கண்டி மாவட்டம், உடுறுவர யட்டிற்று வர டிவிஷனில், ஸாஹ்ரஸ் கிராமத்திலுள்ள செலாட எலன் தோட்டத்தில் ஏறக்குறைய 15 ஏக்கர் விசாலமுள்ள பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு அபுலா சொந்தங்கூறும் அச்செருமென் என்னும் காணியும், கிரிசந்தா சொந்தங்கூறும் பதநலவத்தன் என்னும் காணியும், கீழ்க்கு கிரிசந்தா சொந்தங்கூறும் குடாபெலுங் கலவன் காணியும், மெனிக்கா சொந்தங்கூறும் கலகொட்டுவென் என்னும் காணியும், ஜோத்தியா சொந்தங்கூறும் எலபிடவன் காணியும், தெற்கும், மேற்கும் அதே காணியின் மீதி பாகங்கள்

(2) கண்டி மாவட்டம், உடுறுவர, யட்டிற்று வர டிவிஷனில் லாகமு வ கிராமத்திலுள்ள செலாட எலன் தோட்டத்தில் ஏறக்குறைய 10 ஏக்கர் விசாலமுள்ள பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு தரதெனியெல், கீழ்க்கு, தெற்கு அதே காணியின் மீதி பாகங்கள், மேற்கு அதே காணியின் மீதி பாகமும், தரதெனிய எலவும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1956 ம ஆர் மாசுபீ 12 ந உ

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LD 4848 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 256 (VII)

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உட்பலாத பகுதி, கரட்டபட்டிய கிராமத்திலுள்ள ஏறக்குறைய 13 ஏக்கர் விசாலமுள்ள கனடலியவத அல்லது பரன் கோப்பியாவத என்னும் காணி இதன் எல்லைகள் —

வடக்கு. சோமவத்தி குமாறிஹாமி சொந்தங்கூறும் உரிகொல்ல காணியும், கிரிந்தவசம் கிராம எல்லையும், திரு எச் பி பானபொக்க, சா டி பி பானபொக்க சொந்தங்கூறும் கிரிந்தவத்த காணியும், கீழ்க்கு திரு எச் எம் அபுஹாமி, திரு சேகு உசேன் சொந்தங்கூறும் நெல் வயல், தெற்கு பி பினஹாமியும் மற்றவாக்கும் சொந்தங்கூறும் போகாமுள்ளவன் காணியும், உகே அபுஹாமியும் மற்றவா க்கும் சொந்தங்கூறும் கல்கலவன் என்னும் காணியும், மேற்கு ஹனிபா ஹஜ்ஜியா சொந்தங்கூறும் கல்கலவன் காணியும், மாலியா உமமா சொந்தங்கூறும் அட்டலஹா என் காணியும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

ஒப்பம் சீ பீ பீ பெற்றேரு,
நீரந்தர காரியதிரி

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் மாசுபீ 27 ந உ

டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LR 1422 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்: J 54 L 79

காணியின விபரம்

1423 ம இலக்க கிராமப்படுத்தலிருந்து எடுத்த 1 ம பிரதீயிபாடி உலாநதா அளந்து குறிக்கப்பட்ட 43, 44, 45 ம ஊணுகள். இது துணுகள் "புரணவெல் புராணமூடம்" என்று கூறப்படும் 2௪ 0 று 16பே விசால்முள்ளது, அனுராதபுர டிலத்திற்கில், குறுவலாத்த வெலம்புகலவெல் கிராமத்தில் உள்ள காணி

39 ம இலக்க காணி எடுத்த (சிறுதம்) சட்டத்தின்படியும் கொழும்பு டிலத்திற்கு உதவி அரசாங்க அதிபர் ஆ சி நவரத்தினராசா ஆகிய நான இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஏ எஸ் நவரத்தினராசா,
உதவி அரசாங்க அதிபர், கொழும்பு டிலத்திற்கு

கொழும்புக் கச்சேரி,
1956 டிசம்பர் 21 ந உ.

அட்டவணை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

புஞ்சி பண்டா புலங்குலம், காணி காணி அபிவிருத்தி மந்திரியாகிய நான் 1950 ம ஆண்டின் காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவின படி, திருத்தம் 1954 ம ஆண்டின் காணி எடுத்த சட்டத்தின்படி, கீழே குறிக்கப்பட்ட காணி ஒரு பகிரங்க தேவைக்கு எடுக்கப்படுமென்று இத்தால் அறிவிக்கின்றேன்

பழை மாவட்டம், வியலுவா இறைவரி பகுதி பலலேவெல் கிராம விதான பிரிவில் சிபுலகெதர என்ற கிராமத்தில் டாலுகஹாபொற்ற வெப்பலசாலையா அல்லது கிரிவெகரேன என்று சொல்லப்படும் காணியின் ஒரு பகுதி, நிலப்பரப்பு 6 ஏக்கர் —

வடக்கு துணுகள் 347 ம 156 ம, F V P 365, கிழக்கு துணுகள் 156 ம 159 ம, F V P 365, தெற்கு துண்டு 550, F V P 365, மேற்கு துண்டு 550, F. V P 365 ம துண்டு 347, F V P. 365.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

சி பி பி பெரேரா,
நீர்நதரக காரியதரிசி

இலக்கம் JD—L 522/LW 3941
கொழும்பு, 1956 ம டிசம்பர் 27 ந உ.

காணி	தொகை ரூ ச	வழக்கு இல
வண்டல் பாதை ராவத்தவத்தையி லுள்ளது, துண்டு 50 பட இல 3034	3 58	பாணநதுறை கோடு இல 355/பிரத தியேகம்

QB 124/1

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியும் 31 (b) பிரிவினகீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் காணிக்கு உரித்து உடனடியானவாக பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்டவணை யில் காட்டப்பட்ட நஷ்டாடு பங்குப் பணத்தை கொழும்பு டிலத்திற்கு கோட்டில் கட்டப்பட்டிருக்கிறதென்று 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியும் கொழும்பு டிலத்திற்கு உதவி அரசாங்க அதிபர் ஆ. சி நவரத்தினராசா ஆகிய நான இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஏ எஸ் நவரத்தினராசா,
உதவி அரசாங்க அதிபர், கொழும்பு டிலத்திற்கு

கொழும்புக் கச்சேரி
1956 மார்ச் 24 ந உ.

அட்டவணை

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி அது எடுத்துக்கொள்ளப்படும் எனனும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (சிறுத்தம்) சட்டத்தின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம டிசம்பர் 12 ந உ.

டிலத்திற்கு ஏசுணுவின் இலக்கம்
நிலமும், நில அபிவிருத்தி மந்திரிகாரியாலயதின் இலக்கம் J 55 டி 435

காணியின விபரம்

இரத்தினபுரி டிலத்திற்கு, அறற்கலன் கோற்றை, றுகவெல் வாசம் றுகவெல் கிராமத்தில் கடைசிக கிராமப்பட்டம் 4 ல J 3 ம இலக்கத் துண்டின் ஒரு பகுதியாகிய கொங்கஹகொடெல்ல (1௪ 0 று 19பே) அல்லத்தக்குமபுற (0௪ 3 று 21பே) என்பபடும் காணியிலிருந்து 2 ஏக்கர் விசால்முள்ள ஒரு பகுதியின் எல்லைகள் —

வடக்கு உட்கிணவில், கொட்குமபுற என்பபடும் காணிகள், கிழக்கு மஹாகேதனன், இந்துறுலியட்ட என்பபடும் காணிகள், தெற்கு அல்லத்தக்குமபுற எனனும் காணியின் மிகுதிப்பகுதியும் றப்பா தோட்ட மும், மேற்கு டிக்கான, ஹெல்லப்பலேலியட்ட என்பபடும் காணிகள்

QA 208/50

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியும் 31 (b) பிரிவினகீழ் அறிவித்தல்

பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் காணிக்கு உரித்து உடனடியானவாக பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்டவணை யில் காட்டப்பட்ட நஷ்டாடு பங்குப் பணத்தை பாணநதுறைக் கோட்டில் கட்டப்பட்டிருக்கிறதென்று 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின்

காணி	தொகை ரூ ச	வழக்கு இல
மறக்கஹும்புற ஆரம்பப்படம் A 3,849 ல 661 0 துண்டு 1, தலவத்தஹென்பிற வடக்கி லிருக்கிறது	661 0	3378/LA

QA 211.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (சிறுத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (சிறுத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 768 —கிராமம்—கேறூற

துண்டு 1
காணியின் பெயர் கெடவஹாஹ குருநதவத்தை விபரம் தென்னந தோட்டம் உரித்தானியின் பெயர் முதலியார எல் டபிளபு இலக்ககோன், 96, டேபிஹவுஸ், ரேஸமீட் பிளேஸ், கொழும்பு 7 விசால் ஏ 3, று 1, ப 39 3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூடமமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 11 ந திகதி 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனத்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டை தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 28 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப் பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ சி நவரத்தினராசா,
டிலத்திற்கு உதவி அரசாட்சி ஏசுணு

கொழும்புக் கச்சேரி,
1956 ம டிசம்பர் 21 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின்படியும்,
1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தல் (திருத்தம்)
சட்டத்தின்படியும் 31 (b) பிரிவினையிற் அறிவித்தல்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்திற் திருத்தப்பட்ட பிரகாரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 31 வது பிரிவினையிற் கருத்தறை மாவட்ட உதவி மாகாண அதிபர் டி. ஆர். எல். பாலசுப்ரமணியன் ஆகிய நான்கு பேர் காணும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 65 கருத்தறை நீதி மன்றத்திற் கட்டப்பட்டுள்ளதென்றும் அதற்கு உரிமையுடையவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாமென்றும் இக்கால அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

டி. ஆர். எல். பாலசுப்ரமணியன்,
உதவி மாகாண அதிபர், கருத்தறை மாவட்டம்

கருத்தறைக் கச்சேரி,

1956 ம ஆர். எல். பி. டி. 23 ந. உ.

அட்டவணை

கிராமத்தின் பெயர் மேல் மாகாணத்தில், கருத்தறை மாவட்டத்தில், கருத்தறை தொடருணியில், வேறுவலை நகர சபை எல்லைக்குள், கங்காணக்கொடை 4 ம இலக்கத் தொகுதியிலுள்ள மசல்கொட, காணியின் பெயர் மதுக்கமகேவத்தை அல்லது மகாகெத்தறவத்தை காணி ரேட்டில் உள்ள வரியிறுப்பு இலக்கம் 232/4 இலுடைய ஒரு பகுதி, விசாலம் 0 ஏ 0 ரூ 2 3 பே துணும ஆரம்ப பட இலக்கம் A 3,723, துணு 4

I. D 4836

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மதுக்கமகேவத்தை, கணடி, மாவட்டம், உருவூர் யட்டிநுவர் பிரிவு காரிய அதிகாரியின் பகுதி (உருவூர்) கங்கப்பலாத்த கோரலை கரம் சிபாமத்தை சேர்ந்த போர்த்தெனிய கம்பலை ரேட்டிலுள்ள இலக்கம் 8/9 பாலத்தருகில் அமைந்துள்ள ஏ 0, ரூ 0, ப 18 விசாலமுள்ள கலவலே குமபுர என்பதும் காணியிலிருந்து ஒரு பகுதி ஆரம்பப்பட இலக்கம் A 2322 ல துணு 1 என அளந்து விபரிக்கப்பட்டு இருக்கின்றது தற்பொழுது கெலிந்து கரம்மலிலிருக்கும் ஏ டி அமரசிங்க உரிமை கோருகிறார்.

இந்த கட்டு வேலை வாய்க்கால பரிசுக் தொழில் இலாக்காவால் கட்டப்பட்டுள்ளது.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆர். எல். பி. டி. 6 ந தேதி முப் 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எழுப்பும் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆர். எல். பி. டி. 30 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆர். எல். பி. டி. 23 ந. உ.
டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கணடிக் கச்சேரி,

1956 ம ஆர். எல். பி. டி. 23 ந. உ.

I. D 4833.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மதுக்கமகேவத்தை, கணடி, மாவட்டம், கணடி, பாத்த ஹேவாஹெட்ட பகுதி, ஹேவாஹெட்ட கோரலை, கரக்கட கிராம சந்தையிலிருக்கும் பட்டிய கம தொடத்தில் ஏ 1, ரூ 3, ப 36*9 விசாலமுள்ள நிலப் பகுதியை ஆரம்பப்பட இலக்கம் A 2312 ல துணு 1 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது டெல்தொட, பட்டிய கம தொடத்தில் இருக்கும் ஆர். எல். பி. டி. 23 ந. உ. அளவுகளால் உரிமை கோரப்படுகின்றது.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆர். எல். பி. டி. 6 ந தேதி முப் 11 மணிக்கு கணடிக் கச்சேரியில் எழுப்பும் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆர். எல். பி. டி. 30 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆர். எல். பி. டி. 23 ந. உ.
டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கணடிக் கச்சேரி,

1956 ம ஆர். எல். பி. டி. 23 ந. உ.

I. D 4744

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கணடி, மாவட்டம், கணடி, பாத்த ஹேவாஹெட்ட பகுதி, கந்தாஹே கோரலை தெற்கு, தலாத்து ஓயாவில் ஏ 0, ரூ 0, ப 37 விசாலமுள்ள அலதுகூழலுஹேன் என்பதும் காணியின் பகுதி ஆரம்பப்பட இலக்கம் A 2323 துணு 1 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது.

குருத்தெலியிலிருக்கும் ஏ தாலுத் உரிமை கோருகிறார்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1956 ம ஆர். எல். பி. டி. 6 ந தேதி முப் 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எழுப்பும் வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆர். எல். பி. டி. 30 ந தேதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆர். எல். பி. டி. 23 ந. உ.
டி.லத்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கணடிக் கச்சேரி,

1956 ம ஆர். எல். பி. டி. 23 ந. உ.

I. D 4870

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினையின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினையின் (1) ம உட்பிரிவினையின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கணடி, மாவட்டம், உட்புலத்தம் பகுதி, அம்பகமுல கோரலை, ஹட்டன் டிக்கோய் நகரசபை உட்புல எல்லைக்குள் பொன்னாடு நகரம், தொகுதி இலக்கம் 4, ஹட்டன், வரியப்பன் இலக்கம் 800 பாகம், ஹட்டன் ஹவுஸ் ரேட்டிலிருக்கும் ஏ 2, ரூ 2, ப 0, விசாலமுள்ள ஹட்டன் தொடர் தின் ஒரு பாகம் ஆரம்பப்பட இலக்கம் A 2318 ல துணு 1 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது.

ஹட்டனிலிருக்கும் ஹட்டன் டி கம்பெனி லிமிட்டட் அவர்களால் உரிமை கோரப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 8 ந தேதி மு ப 11 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத்தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 1 ந தேதி அல்லது அதற்கு முன்னாள் எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

ஆ த மூர்த்தி,
டிஸ்டிரிக் உதவி அரசாட்சி ஏசனை

கண்டிக் கச்சேரி,
1956 ம ஆண்டின் ஏப்ரல் 23 ந ல்

L D 4752

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினா படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்க விக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், கண்டிபாதத்தேவ்வொடையெட்ட பகுதி, கந்தாழேற கோரனை வடக்கு, மெட்டகம் அமபிட்டியாவில் 03 4 போச்சல விசாலமான வைகுளத்தயா கெதரவத்த எனப்படும் காணியின் பகுதி ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,325 ல் துண்டு 1 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது.

தற்பொழுது அமபிட்டியை மெட்டகம்மில்லிருக்கும் மூலிதி எ ராஜ மன்திரி உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 8 ந தேதி பிற்பகல் 2 30 மணிகளுக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத்தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 1 ந தேதி அல்லது அதற்கு முன்னாள் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ த மூர்த்தி,
டிஸ்டிரிக் உதவி அரசாட்சி ஏசனை

கண்டிக் கச்சேரி,
1956 ம ஆண்டின் ஏப்ரல் 23 ந ல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினா படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்க (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி-பாதத்தேவ்வொடையெட்ட தேவ்வொடையெட்ட கோரனை, உடுதெனிய சிவஹலகம் கிராமத்திலுள்ள பின் வரும் காணித் துண்டுகள் இவை விபரங்கள் ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,225 ல் பின்வருமாறு —

துண்டு 1

காணியின் பெயர் தெலகந்தேவ்வொடையெட்ட காணியின் பெயர் பி டி மரிககா, இலக்கவத்த, கடுகொணல விசாலம் ஏ 0, ரூ 0, ப 32 8 நேரம் காலை 10 மணிக்

துண்டு 2

காணியின் பெயர் தெலகந்தேவ்வொடையெட்ட காணியின் பெயர் கம கெதர முதியானசேலாகே முகப்பண்டா, மேற்படி உக்குப்பண்டா, மேற்படி பண்டாரபெணிககா, ரதேயுச்சு முதியானசேலாகே அரவேகெதர வீண பண்டா, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப. 16 9. நேரம் காலை 10 15 மணிக்

துண்டு 3

காணியின் பெயர் குருபெத்த உரித்தாளியின் பெயர் பி அரலாலே கொணர முதியானசேலாகே முககிரி பண்டா, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 3 நேரம் காலை 10 45 மணிக்

துண்டு 4

காணியின் பெயர் குருபெத்த உரித்தாளியின் பெயர் . விக்கிரம் சிவஹ முதியானசேலாகே முககிரி பண்டா, உடுதெனிய, மாரலனை. விசாலம் ஏ 0, ரூ 0, ப 6 4 நேரம் காலை 11 மணிக்

துண்டு 5

காணியின் பெயர் குருபெத்த உரித்தாளியின் பெயர் கமகெதர முதியானசேலாகே உக்குப்பண்டா, மேற்படி முககிரி பண்டா, மேற்படி முத்து பண்டா, மேற்படி அபேசிஹ, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 3 நேரம் காலை 11 15 மணிக்

துண்டு 6

காணியின் பெயர் குருபெத்த உரித்தாளியின் பெயர் வீரேசுவர முதியானசேலாகே புளகிரால், போப்பிட்டிய மாரலனை விசாலம், ஏ 0, ரூ 0, ப 18 2 நேரம் காலை 11 45 மணிக்

துண்டு 7

காணியின் பெயர் கல்கொடுவேறேன உரித்தாளியின் பெயர் பரகமன கோரலே ஹீனப்பண்டா, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 21 0 நேரம் பிற்பகல் 1 30 மணிக்

துண்டு 8

காணியின் பெயர் கல்கொடுவ உரித்தாளியின் பெயர் வரவத்த முதியானசேலாகே புளகிரால், உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 4 0 நேரம் பிற்பகல் 1 45 மணிக்

துண்டு 9

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் பி சி மரிககா, யிலுக்கவத்த, கடுகொணல விசாலம் ஏ 0, ரூ 0, ப 13 9. நேரம் பிற்பகல் 2 மணிக்

துண்டு 10

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் ரதேயுச்சு முதியானசேலாகே அரவேகெதர முககிரி பண்டா, போப்பிட்டிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 14 2 நேரம் பிற்பகல் 2 15 மணிக்

துண்டு 11

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் ' விக்கிரம் சிவஹ முதியானசேலாகே ஹீனப்பண்டா, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 14 7 நேரம் பிற்பகல் 2 30 மணிக்.

துண்டு 12

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் டிலலா லுயக்க முதியானசேலாகே முககிரி பண்டா, டிலலாலுயக்க முதியானசேலாகே லொக்கு பண்டா, போப்பிட்டிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 0 நேரம் பிற்பகல் 2 45 மணிக்

துண்டு 13

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் எக்க லுயக்க முதியானசேலாகே அப்பஹாமி, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 15 2 நேரம் பிற்பகல் 3 மணிக்

துண்டு 14

காணியின் பெயர் நிக்கத்தலே உரித்தாளியின் பெயர் தன் சேகர முதியானசேலாகே முககிரி பண்டா, உடுதெனிய, மாரலனை விசாலம் ஏ 0, ரூ 0, ப 8 9 நேரம் பிற்பகல் 3 15 மணிக்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 13 ந தேதி அடவணியில் குறித்த மணிக் K/மாரலனை அரசாங்க கணிஷ்ட பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டுத்தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டின் ஜூன் மாதம் 8 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ த மூர்த்தி,
டிஸ்டிரிக் உதவி அரசாட்சி ஏசனை

கண்டிக் கச்சேரி,
1956 ம ஆண்டின் ஏப்ரல் 23 ந ல்

L D 4900

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான மேககாணும் காலியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி பாதற் ஹேவா ஹெட்ட பகுதி, கந்தாஹே கோரலை வடக்கு, அம்பிட்டிய பலலேகம் கிராமத்தின் 2 ஏ, 0 ரூ, 7 ப விசாலமுள்ள போகஹமுலவத்த எனப் படும் ஒரு நிலத்துண்டை ஆரம்பப்பட இலக்கம் A 2,328 ல துண்டு 1, 2 என அளந்து விபரிக்கப்பட்டிருக்கிறது

தற்பொழுது அம்பிட்டிய, ஜயசிரி கட்டிடத்திலிருக்கும் டி டி புஞ்சி ஹேவா அலாகளால் உரிமை கோரப்படுகின்றது

மேற்குறித்த காணிக் கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 15 ந் தேதி முப் 10 மணிக் கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 8 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கண்டிக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஏப்ரல் 23 ந் உ

LA/BD/14/54/J 54 R 311

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான மேககாணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத் தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1955 ம ஆண்டு மே மாதம் 20 ந் திகதி 10,798 ம இலக்க அரசாங்க "கெசெற்" நிலப் பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு மாச மாதம் 31 ந் திகதியின் J 54 R 311 ம இலக்க பிரகடனத்தில் நில, நில அபிவிருத்தி மந்திரியவாகன தீர்மானிக்கப்பட்டது,

குருணாகல் டிஸ்திரிக், வேவுடவில் ஹுபத்து, மாதூ கோறலை கோணிகொட கிராமத்தில் லெம்பட்டியேவத்த, லெம்பட்டியேஹேன், மிகொடுவேவத்த அல்லது லெம்பட்டியேவத்த எனனும் காணிக் க 2 ஏக்கர், 3 ரூட், 07 6 பாச்சல் விசாலம் உள்ள எல்லை 819 ம பிரதமப்படத்துக்கு 2 ம இணைப்படத்தில் 124 ம, 125 ம, 126 ம துண களாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 8 ந் தேதி காலை 10 45 மணிக் கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 31 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

பி எச் டி சொயிசா,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

குருணாகல் கச்சேரி,

1956 ம ஆண்டு ஏப்பிரல் 20 ந் உ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான மேககாணும் காலியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின

(1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் இலக்கம் A 329 கிராமம் செஹெலவத்தை

துண்டு 1

காணியின் பெயர் இங்குருக்கொட விபரம் சேனை உரித்தாளர்கள பெயர் டி பி மாராதேனில் சிலொ, கெஹெலவத்தை, மிகஹுரல் விசாலம் ஏ 2, ரூ 0, ப 02 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 20 ந் திகதி காலை 10 மணிக் கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 13 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

சீ லுடொகதில்,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடு

வதுளைக் கச்சேரி,

1956 ம ஆண்டு சித்திரை 10 ந் உ

நாடுவிற அறிவித்தல்கள்

LJ 785

முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் அறிவிப்பு

கண்டி மாநகர் சங்க எல்லைக்குவிரும்புபதும், படபுள நில அளவைத் தான இல 1 25/21 2 மிகக்கில் 16 ம பங்கிடிவிரும்பு ஏற்க்குறைய 23 35 போச்ச விஸ்தீரணக் கொண்டதும் ஒரு முடிக்குரிய காணிய துண்டை கண்டி, தல்தா மாளிகையின் தியவாதன நிலாமை, தல்தா மாளிகை விஸ்தீரணக் கட்டுவகன பெருகுதே தருமாறு விண்ணப்பித்துள்ளனா

2 விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் காணி வேறு ஏற்க்கத்திற்காயி னும் தேவைப்படவுமில்லை, வேறு ஏற்க்காயினும் தகுதியானதுமல்ல நாட்டின் முகனமையான பெளத்த ஆலயத்தின் விஸ்தீரணப் பெருகு இக்காணி தேவைப்படுதலினாலே இதை இலவசமான விசேட கொடையாக, ஏலிய நிபந்தனைகளுடன் பின்வருவவற்றுக்கும் அமைய, குறித்த விண்ணப்பதாரிக் கு வழங்குவதென உத்தேசிக்கப்பட்டுள்ளது —

(அ) காணி பெற்றவா, அக்காணியின் ஆட்சியைப் பெற்ற திகதியிலிருந்து 2 வருடத்துள், தல்தா மாளிகையின் உத்தேசிக்கப் பட்டுள்ள புதிய பாரிசுக் கட்டடத்தை கண்டி அரசாங்க அதிகாரி திருப்பிடமும் வண்ணம் அமைத்தல் வேண்டும்,

(ஆ) தல்தா மாளிகையின் புதிய பாரிசுக் கட்டடம் அமைத்தலின் விளைவாய் பொது சனங்களில் எவருக்காயினும் தீங்கு நேராவண்ணம் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள யாவற்றையும் காணி பெற்றவா எடுத்தல் வேண்டும்

(இ) முடியானது, நடட ஈடாக எத்தொகையையேனும் ஏக்காரணம் பற்றியாயினும் காணி பெற்றவருக்குக் கொடுப்பதற்கு ஆளாக மாட்டாது

(ஈ) காணி கொடுக்கப்பட்ட நோக்கத்திற்கு அக்காணி பயன்படுத்தப் படாதுவிடின், கொடையினால் வழங்கப்பட்ட அதன் உரிமை முடிக்குத் திருமப் வந்துசேரும்

3 இக்கொடையை வழங்கக்கூடாதென, இதன் கண்ணுள்ள திகதியிலிருந்து ஆறு வருடத்துள், எழுத்து மூலம் தக்க காரணம் காட்டப் படாவிடின் இது வழங்கப்படும்

டபிளபு டபிளபு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிக் காக

கொழும்பு,

1956 ம ஆண்டு ஏப்பிரல் 27 ந் உ

இல LJ 8

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

தாமரைக்குளம் விகாரை வாத்தன சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும், தாமரைக்குளத்தைச் சேர்ந்தவாக்குளமாகிய திருவாளர்கள டி எம் மெனிக் குரல், ஈ எம் டி.கி. பண்டா, பி எம் புஞ்சிமு என்னவாகன புத்தகனம் மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக் குளம் கிராமத்திலுள்ளதும், 683 ம முடிவான கிராமத்திட்டப் படத்தில் 6 ம காணித் துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை அதில் ஒரு புத்தக் கொலை நிறுவ்வதற் கொடுகு, குத்தகையாகத் தருமாறு விண்ணப்பித்துள்ளனா என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக, உத்தேசிக்கப்பட்டிருக்கிறது :-

LJ 895

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

- (அ) வாடகை வருடம் ரூபா 2
- (ஆ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 3 வருடகாலத்தினுள், புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபா திருப்பதிப்படுமடியாக, அந்நிலத்தில், ஒரு விகாரையும், டாக்பவும, புத்த குருமார வலிப்பதற்கான வீடுகளும், மதப் பிரசார மண்டபமும், ஓர் புத்தகசாலையும் (இதன்பின் கோவிலெனக் குறிக்கப்படும்) நிறுவுதல் வேண்டும்
- (இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஓர் புத்த கோவில் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (ஈ) கோவில் கட்டிமுடிந்த 6 மாத காலத்திற்குள், அதை அரசாங்க பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆதரிக்க உறுதிமூலம் அளிப்பதற்கான வேண்டுகோள் அளிப்பதற்கு, அந்நிலத்தை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கோ, அல்லது கோவில் நடத்தும் விகாராதிபதிக்கோ, ஏறாபடி, 99 வருட காலத்திற்குக் குத்தகை கொடுக்கப்படும்

திருக்கோணமலை “ஸ்ரீ சமயக் ஜயந்தி” டொதிவாதன சங்க” நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் எ எச் அல்விஸ், கே பீ டபிள்யூ பெரேரா, எஸ் எஸ் கல்பதி, என்பவர்கள் திருக்கோணமலை நகர சபை எல்லைக்குள் (பீச் ரோட்) கடற்கரை வீதியும், பிரடிக் கோட்டை வீதியும் சந்திக்கும்படித்தலுள்ளதும் பி பி ஏ 139 ம ஆரம்பப்பட்டதில் 16 ம காணித்துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து எறக்குறைய 1 ஏக்கர் நிலத்தை புத்த சமயப் போதனைச் சாலை ஒன்று நிறுவுவதற்குப் பொருட்டு குத்தகையாக தருமாபடி விண்ணப்பித்துள்ளார்களா என அது இக்கால அறிவிக்கப்படுகிறது

3 குத்தகை வழங்கப்படாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுக்குள் செல்லுபடியான காரணங்கள், எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது -

- 4 1955 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ந் திகதி 10,790 ம இலக்கக் “கெசெ” நில பிரசாரிக்கப்பட்ட 683 ம முடிவான கிராமத் திட்டப் படத்தில் 28 ம துண்டு நிலத்தை தாமரைக்குளம் விகாரை வாரதன் சாமித்திய பொறுப்பாளர்களுக்கு இதே நோக்கத்திற்குக் குத்தகையாக விடப்படும் எனும் அறிவித்தல், இத்தால் ரத்துசெய்யப்படுகிறது

- (அ) காலம் தொண்ணூற்றாறுபது (99) வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 20,
- (இ) குத்தகை பெறுபவர்கள், அந்நிலத்தை புத்த சமயப் பிரசாரத் திறமாக ஒரு போதனைச்சாலையை தாபிக்க உபயோகிக்கலாமே யன்றி தங்குமிடமாகவோ அல்லது வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (ஈ) இப்போதனைச்சாலை கட்டிடத்தில் எவரும் வசித்தலாகாது,
- (உ) புதுக் கட்டிடம் கட்டி முடிந்ததும், குறித்த காணியில் ஏற்கனவே அரசமரத்தடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் அழிக்கப்படவேண்டும்,
- (ஊ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய ஒரு வருட காலத்தினுள், திருக்கோணமலை மாவட்ட அதிபராலும், திருக் கோணமலை நகராணமகக் கழகத் தலைவராலும், அங்கீகரிக்கப்பட்ட மாநிலப் படத்திலுள்ளபடியும் மாவட்ட அதிபா இருப்பதிப்படுமடியாகவும், கட்டிடத்தைக்கட்டி முடிக்க வேண்டும்

டபிள்யூ டபிள்யூ. ஜே மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ஆண்டு ஏப்ரல் மீ 27 ந உ.

- * 3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

LJ 428.

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

மன்னா-தலைமன்னார் பிரசித்த வீதியின் 5 ம கட்டையிலிருக்கும் இந்நகர கோவிலின் நம்பிக்கைப் பொறுப்பாளரும், தோட்டவெளியைச்சேர்ந்த திருவாளர்கள் காத்தான கண்ணப்பன், சின்னத்தம்பி சங்கரப்பிள்ளை, சின்னத்தம்பி கதிரவேலு என்பவர்கள், “மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த,” மன்னார் தீவுப்பகுதியிலுள்ள, எருக்கலம்பிட்டியில் 1 றூட் 10 போச்சலை விசாலங்கொண்டதும், பிரதமப்படம் A, 1,997 ல் 2 ம துண்டுகளானியாகிய முடிக்குரிய நிலத்தை, அதில் ஓர் இந்நகர கோவில் நிறுவுவதற்கு குத்தகையாகத்தருமாபடி விண்ணப்பித்துள்ளார்களா

கொழும்பு, 1956 ம ஆண்டு ஏப்ரல் மீ 27 ந உ.

பெற்றோல் சேவை நிலையத்தானமாக உபயோகப்பதற்காய் கொழும்பு மாவட்டம், முருகம்பளை-அந்துருமுல்லை, பூர்வாங்க திட்டப்படம் 16156, பக்கீடு 4 (பகுதி) ன் குத்தகை விபரளவு

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது காணியின் எல்லை பின்வருமாறு -

கொழும்பு மாவட்டம், அப்பிட்டிக்கம் கோற்றியில் முருகம்பளை-அந்துரு முல்லைக் கிராமத்திலுள்ளதும், பூர்வாங்கத் திட்டப்படம் 16156 ல் 4 ம பக்கீட்டிலிருந்து ஏறக்குறைய 34 போச்சலை விளைபுணம் கொண்டதும், ஒரு பெற்றோல் சேவை நிலையத்தானமாக உபயோகிக்கப்பட வேண்டியதுமான ஒரு முடிக்குரிய காணித்துண்டின் குத்தகையை, கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர், 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 15 ந் திகதி முற்பகல் 11 மணிக்கு மிரிகாமம் பெருமபாடி இறைவரி உத்தியோகத்தா கந்தோரில் பிரசித்த எலத்தில் விபராளர் என இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

வடக்கு ஓடை (முடிக்குரியது), சிறுக்கு ஓடையும் பிரதான வீதிக்குப் போகும் பாதையும், தெற்கு ஓடை (முடிக்குரியது), மேற்கு கோ அகமத் காசிமுக்கு 25 ம துண்டாகப் பராதீனப்படுத்திய நிலம்

2 தவணைக் கட்டணத்தின் மேலேயே கேள்வி கேட்கப்படும், ஆனால் ஆரம்ப தவணைக் கட்டணமாய் 733 ரூபாவுக்குக் குறைந்த கேள்வி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

- (அ) காலம் . 99 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 2 இது ஒவ்வொரு 30 வருடத்திற்கும் மாற்றி அமைக்கப்படும்
- (இ) குத்தகைக்காரர், அந்நிலத்தை ஒரு இந்நகரகோவில் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (ஈ) குத்தகைக்காரர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தினுள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பதிப்படுமடியாக அந்நிலத்தில் ஓர் இந்நகர கோவில் நிறுவுதல் வேண்டும்.

3 கேள்வி எதையும் ஏற்றுக் கொள்ள முன்னர் அக்கேள்வியைக் கேட்கலா நம்பிக்கையானவராவென்பதையும் அவர் குத்தகை நிபந்தனைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமையுடையவராவென்பதையும் அரசாங்க அதிபர் அறிந்து திருப்பதிப்பட்டுக் கொள்ளலாம் கேள்வி கேட்வரில் திருப்பதியுட்படாவிடின் அரசாங்க அதிபர் அவரிடமிருந்து எக்கேள்வியையும் ஏற்க மறுத்து, அதற்கையே கேள்வி எதுவும் கேட்கப்படாது போன்று கொண்டு, விற்பனைவைத் தொடர்ந்து நடத்தலாம்

3. குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

4 கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் தாமே, அல்லது முறைப்படி அதிகாரம் வழங்கப்பட்ட முகவர் (எஜெண்ட்) மூலம் மேற் சொல்லப்பட்ட இடத்திலும் நேரத்திலும் பிரச்சனமாயிருத்தல் வேண்டும்

4 1954 ம ஆண்டு ஆடி மாதம் 30 ந் திகதி வெளியான 10,897 ம அரசாங்க வாத்தமானியில் பிரசாரிக்கப்பட்ட அறிவித்தல் இக்காலத்தினுள்படியாகக்கப்படுகிறது

5 சித்தியடைந்த கேள்விகாரர், கேள்வி ஏற்கப்பட்டவுடன், அக் கேள்வித் தொகையையும் முதல் வருட வாடகையையும் முன் பணமாகக் கொடுத்தல் வேண்டும்

டபிள்யூ டபிள்யூ. ஜே மெண்டிஸ், காணி அதிகாரிகளாக

கொழும்பு, 1956 ம ஆண்டு ஏப்ரல் மீ 27 ந உ.

6 சித்தியடைந்த கேள்விகாரருக்கு ஒரு குத்தகை முறிசமாப்பிக்கப்படும். அம்முறி சமாப்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அவர் அதை முடித்தல் வேண்டும். அவர் அவ்வாறு செய்யத் தவறுவாராயின், அரசாங்க அதிபர் அவர் விற்பனைவைத் தள்ளுபடி செய்வதோடு கேள்விகாரரால் கொடுக்கப்பட்ட கட்டுப்பணம் எதாவதிருப்பின் அதைப் பறிமுதலாக்கவும் கூடும்

7 குத்தகையானது ஏனைய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் —

(அ) குத்தகைக் காலம் 20 வருடம்

(ஆ) வருட வாடகை 733 ரூபா

(இ) குத்தகைக்காரர் அக்காவியை ஒரு பெற்றோர் சேவை நிலையத் துக்காகிய இடமாக உபயோகிக்கலாம் யல்லாமல் வேறு ஏற் நோக்கத்துக்கும், அரசாங்க அறிப்பிப்பிருந்து ஏற்கெனவே எழுத்து மூலம் பெற்ற சமமத்ததுடனன்றி, பயன்படுத்தக் கூடாது.

(ஈ) குத்தகைக்காரர், மொத்தமான பெற்றோரும் மண்ணெண்ணெயும் வினியோகிப்பதற்குத் தேவையான கட்டடங்களையும் மற்றும் ஏற்பாடுகளையும், குத்தகை பெற்ற தேதியிலிருந்து 6 மாத காலத்துள்ளும் ஏற்கெனவே அரசாங்க அறிப்பால் அங்கீகரிக்கப்பட்ட திட்டப் படங்களைப்படியும், அமைத்து முடித்தல் வேண்டும்

(உ) குத்தகைக்காரர், பெற்றோர் சேவை நிலையத்தை யடைவதற்குரிய வீதிகளை, போதிய பரிமாணமுள்ள மதகுகளுடன், அரசாங்க அறிப்பா திருப்திப்படும வண்ணம் அமைத்தல் வேண்டும்

(ஊ) குத்தகைக்காரர், குத்தகை கொடுத்தவரின் சார்பில் காணி அதிகாரியிடமிருந்து ஏற்கெனவே எழுத்து மூலம் சமமத்தம் பெற்றன்றி, குத்தகையிலுள்ள தனது நல்லுரிமைகளை உப குத்தகையாகவோ, நன்கொடையாகவோ, ஈடாகவோ கொடுக்க, அல்லது வேறு வகையாகப் பராதீனப்படுத்த அல்லது கையாள முடியாது

(எ) குறித்த காணியும் அதன் கண்ணுள்ள கட்டடங்களும் சமந்நதப் பட்ட எல்லா வரிகளையும், வீத வரிகளையும் மற்றும் இறைமதிப்பு களையும் குத்தகையாளர் கொடுத்தல் வேண்டும்

(ஏ) குத்தகை முடிவுறுமபோது அல்லது அதற்கு முன்னர் அது முடிவு செய்யப்படும் போது அக்காணியிலுள்ள கட்டடங்கள் எவற்றையும் இடிகவும், அக்கட்டடப் பொருள்களைத் தனக்கு உரித் தாக்கிக்கொள்ளவும் குத்தகையாளருக்கு உரிமையுண்டு, ஆனால் அவ்வாறு அவற்றை அகற்றுகையில் அக்காணிக் கு முறையற்ற சேதம் ஏற்படுத்தக்கூடாது ;

(ஐ) காணியில் விடப்படும் கட்டடங்கள் எவற்றிற்காயினும் அல்லது வேறு எத்தகைய காரணத்திற்காயினும் முடியினால் நடா டு வழங்கப்படமாட்டாது

8 குத்தகை பற்றி மேலும் தேவையான விபரங்களுக்கு கொழும்பு மாவட்ட அரசாங்க அறிப்பருக்கு விண்ணப்பித்தல் வேண்டும்

யூ ஏ குணரத்தன்,

உதவி அரசாங்க அறிப்பா

கொழும்பு மாவட்ட அரசாங்க அறிப்பருக்காக.

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஏப்ரல் 21 ந் உ.

மாததனை டிஸ்திரிக், பிரதமபட இல. 8,552 பலாபுதவல 1 ம இலக்கத் துண்டின பரிசுக் ஏல் விற்பனை

மாததனை டிஸ்திரிக் உடுகம் கிராமத்திலுள்ள 0 ஏ 2 ரூ 16 பாசசல விசாலங்கொண்ட உரமப்பபடம் 8,552 ம இல 1A என்ற இலக்கங் கொண்ட முடிக்குரிய காணித் துண்டை 1956 ம் ஜனவரி மாதம் 19 ந் திகதி காலை 9 30 மணிக் கு மாததனைக் கச்சேரியில் பரிசுக் எலத்தில, மாததனை டிஸ்திரிக் அரசாங்க அறிப்பா விற்பனை செய்வா என்று இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இக்காணித் துண்டின அணித்தர்ப்புள்ள காணிச் சொந்தக்காரர் களுக்கு மட்டும் இத்துண்டு விற்பனைக்கு விடப்படும் ஏல் தொடங்கும் விலை ரூபா 75 க்குக் குறைய ஏலக் கேள்விகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது

3 எந்தக் கேள்வியையும் ஏற்றுக்கொள்ளுமுன் கேள்விக்காரரைப் பற்றிய தகவல்களையிடும் அரசாங்க அறிப்பா திருப்தியடையும் பொருட்டு விசாரனை செய்யலாம் அவா திருப்தியடையவில்லையேல் அப்படிப்பட்ட வாகளின் கேள்விகளை நிராகரித்துவிட்டு ஏல் விற்பனையை மேலும் தொடர்ந்து நடத்தலாம்.

4 கேள்வி ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் கேள்விக்காரர் அவரின் முழுக் கேள்வித் தொகையை அரசாங்க அறிப்பருக்குக் கொடுக்க வேண்டும் அப்படிக் கொடுக்கவில்லையேல் அரசாங்க அறிப்பருக்கு, அவரின் அபிப் பிராயப்படி அடுத்த கேள்வியை ஏற்றுக்கொள்ளவோ அல்லது விற்பனையை குறிக்கப்படும் இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்கவோ முடியும் முழுத் தொகையையும் கொடுத்தவுடன், கேள்விக்காரர் விற்பனைக் துண்டையும் அக்காணிக் குரிய முடித்தத்துவத்தையும் பெற உரிமையுள்ள வராவா

5 விற்பனையைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு அரசாங்க அறிப்பருக்கு மனுச் செய்யவேண்டும்

ஏ. எல் பெரேரா,

அரசாங்க அறிப்பா, மாததனை டிஸ்திரிக்

மாததனை,

1956 ம் ஆண்டு ஏப்ரல் 6 ந் உ.